

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest

மே 2009 May | இதழ் 220 ISSUE

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION



கனடியத் தலைநகரில் தமிழர் வெள்ளம்



Growing with the Community
ESTD-1991

a monthly information digest
இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி
Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

19 வது ஆண்டில்
th Year

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்றஸ்

முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவகப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஓட்டாவாவின் பதினைந்து நாட்கள்

தாயக பாசத்துடன் தேசத்தின் விடுதலைக்காக உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நடத்திவரும் பலவகைப் போராட்டங்களில், கனடிய உறவுகள் ஒன்றிணைந்து தம்பங்கைத் தொடர்ச்சியாக வீச்சுடன் வழங்கி வருகின்றனர்.

இந்தத் தடத்தில், கனடியத் தலைநகரான ஓட்டாவாவில் பதினைந்து நாட்கள் தமிழ் மாணவர் சமூகமும், தமிழர் சமூகமும் இணைந்து மேற்கொண்ட உரிமைக்குரல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவமானது.

ஏப்ரல் ஏழாம் திகயிலிருந்து பதினான்கு நாட்கள், நாடாளுமன்ற முன்பகுதியின் சகல வீதிகளிலும் மாபெரும் கவனயீர்ப்பு, இரவு பகலாக ஏறத்தாழ 360 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

ஏப்ரல் எட்டாம் திகயிலிருந்து பத்துத் தினங்கள் இடம்பெற்ற முத்தவர்களின் உண்ணாநோன்பு இன்னொரு சரித்திரம். திருவாளர்கள் துளசிசாமணி (74), யோகேந்திரன் (54), ஜுலியஸ் ஜேம்ஸ் (34), மற்றும் தையல்நாயகி (67), சிவனேஸ்வரி (59), புஷ்பராஜமணி (46) ஆகியோர் உண்ணாநோன்பை மேற்கொண்டனர்.

இறுதி நாளை ஏப்ரல் 21ஆம் திகதி, நாடாளுமன்ற முன்திடல் தமிழர் தலைகளால் அலைகடலாகக் காட்சியளித்தது. சுமார் அரை லட்சம் மக்கள் காலையிலிருந்து மாலை வரை திரண்டிருந்தனர். ஆங்கிலத்திலான பதாகைகளின் சொற்கட்டுகளும், பேரணியின் கேட்டொலிச் சொற்கட்டுகளும் நாடாளுமன்றத் திடலை அதிர்வுக்குள்ளாக்கியது.

பதினான்கு நாட்களாக தமிழர் தேசியக் கொடிகளைத் தாங்கிய எங்கள் உறவுகள், அன்றைய தினம் அவைகளைத் தம் இதயத்தில் மட்டும் தாங்கி வந்திருந்தனர். அதேசமயம், தாயகத்தில் சிங்களப் பேரினவாதம் தினமும் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று வருவதால் ஏற்பட்டுள்ள துயரினைப் பகரும் வகையில், கறுப்புக் கொடிகளைப் பலரும் ஏந்தி வந்திருந்தனர்.

இரண்டு வாரக் கவனயீர்ப்பு வேளையில், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கு நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. சிலரது அறிக்கைகள் மட்டுமே வெளிவந்தன. ஆனால், கனடிய மைய ஊடகங்கள் வாயிலாக வந்த சில அமைச்சர்களின் கருத்துகள், ஸ்டீபன் ஹாப்பர் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்தது. அது, தமிழர் தேசியக் கொடியைத் தவிர்த்தால் தங்களால் வந்து கலந்துகொள்ள முடியுமென்ற கருத்தை வெளிப்படுத்தி நின்றது.

தங்களுக்குத் தாங்களே இதனை ஒரு 'முள்ளுக்கம்பி வேலி'யாக்கிய அரசாங்க தரப்பினர், கொடியையே ஒரு காரணமாக்கி தப்பித்துக்கொள்ள எடுத்த முயற்சியைத் தமிழர் வெற்றிகரமாக முறியடித்தனர். இதனைச் சற்றும் எதிர்பார்த்தராத அரசியல்வாதிகள் திணறிப்போனதை அன்று நேரடியாகக் காண முடிந்தது.

தமிழரின் தலைவர்களாகச் 'சுற்றி' வலம் வரும் லிபரல் கட்சியினருக்கு என்ன நடந்தது? ஏன் ஒருவர்கூட வரவில்லை என்பது இன்னமும் முடுமந்திரம். என். டி. பி தலைவர் ஜாக் லேட்டன் மட்டுமே இதில் கலந்து உரையாற்றிய ஒரேயொரு தலைவர். இவர் என்றுமே சிறுபான்மையின மக்களின் நண்பர்.

கனடியத் தமிழர்கள் தங்களது ஒன்றுபட்ட செயற்பாட்டின் ஊடாக, ஏப்ரல் 22ஆம் திகதி பெருவெற்றியைப் பெற்றனர். எம்மைப் புறக்கணித்த அரசியலாளர்களே உண்மையில் ஏமாற்றமடைந்து, தோற்றவர்கள்.

எதிர்காலத்திலும், இவ்வகையான புத்திசாலி நகர்வுகளை நாம் மேற்கொண்டால், பல 'அசைவு'களை நிச்சயம் இங்கு ஏற்படுத்த முடியும்.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

இப்படியும் ஒரு 'ஹின்னஸ்' சாதனை!



உண்ணா வி(ர)தி

ஈழத் தமிழர்களை நசுக்குவதிலும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதிலும் இந்திய மத்திய அரசுக்குப் பகிரங்கமாகத் துணைபோயுள்ள தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, உலகத் தமிழர்களால் இன்று தமிழினத் துரோகியாகப் பார்க்கப்படுகின்றார். கடந்த அக்டோபர் 3ஆம் திகதிக்குப் பின்னர் இவர் மேற்கொண்ட பல நாடகங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்து இவரை நிர்வாணமாக்கியுள்ளன.

சோனியாவின் முந்தானையில் தொங்கி நிற்கும் இந்த முதியவர், தற்போது 'அறணை பேந்த' நிலையில், என்ன செய்வதென்று தெரியாது ஒரு மனநோயாளி ஆகியுள்ளார். இதனால்தான், 'ஹின்னஸ்' சாதனையாக, சாகும் வரையான ஆறு மணித்தியால உண்ணாவிரதத்தை இவரால் நடத்த முடிந்தது.

ஜெயலலிதாவின் வார்த்தைகளில் சொல்வதானால், "காலையில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்ட பின்னர் மெரினா கடற்கரையில் திடீரென ஆஜராகி" நாடகத்தை ஆரம்பித்தார். நேரடி ஒளிபரப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, வீட்டிலிருந்து பஞ்சு மெத்தை கட்டில், தலையணைகளை வரவழைத்து அதில் படுத்திருக்க, இரு மனைவிமார்களும் அருகில் 'சோகமே' உருவாக சொகுசுக் கதிரைகளில் அமர்ந்திருக்க, பிள்ளைகள் மருமக்கள் தொண்டர்கள் புடைசூழ்ந்து காத்திருக்க....

இந்த அவமானக் காட்சியைக் காண ஆயிரம் கண்கள் (ஒருவருக்கு) வேண்டும்!

காலை 6:10 மணிக்கு ஆரம்பித்த உண்ணாவிரதத்தை, சரியாக மதிய உணவுக்கு ஏற்றதாக பகல் 12:40க்கு முடித்தார் - ஒரு 'கிளாஸ்' பானம் அருந்தி!

"எனது உண்ணாவிரதம் உடனடிப் பலன் கொடுத்து விட்டது. இலங்கை ஜனாதிபதி யுத்த நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்" என்று அப்போது ஒரு குண்டைத் தாக்கிப் போட்டார். எல்லோரும் நம்பி விட்டார்கள். ஆனால் "அப்படி யுத்த நிறுத்தம் எதுவுமில்லை" என்று அடுத்த சில மணிகளுக்குள் சிங்கள அரசு அறிவித்து அவரின் முகத்தில் கரி பூசிவிட்டது.

விடுவாரா முதிய மனிதர்; "மழை விட்டும் தாவானம் போகவில்லை" என்று அடுத்த மழுப்பலை அவிட்டு விட்டார். ஈழத்தமிழருக்காக இந்த ஆள் (மு.க) தீக்குளித்தாலும், அதனை எவரும் இன்று நம்பத் தயாரில்லை என்பதுவே யதார்த்தம். பாவம்! வாலறுந்த பட்டமாகச் சரிந்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் தமிழீழ ஆதரவு அறிவிப்பு இவரை ரொம்பத்தான் ஆட்டத் தொங்கி விட்டது. இறுதிக்காலத்தை அதியுயர் மனநோய் வைத்தியசாலையொன்றில் கழிக்க ஆயத்தமாகி வருகிறார் போலுள்ளது.

இந்திய பொதுத் தேர்தல் ஈழப் பேரலை கரைபுரண்டு ஓடுகிறது; தமிழகப் பெருந்தலை'கள் உருளுகின்றன!

இந்திய நாடாளுமன்றத்திற்கான 543 உறுப்பினர்களைத் தெரிவுதற்கான, அதன் 15வது பொதுத்தேர்தல் கடந்த மாதம் 16ஆம் திகதி ஆரம்பமானது. ஏப்ரல் 16ல் 124 தொகுதிகள், ஏப்ரல் 23ல் 141 தொகுதிகள், ஏப்ரல் 30ல் 107 தொகுதிகள் என்று வாக்களிப்பு இடம்பெற்றது.

4ஆம் கட்டத் தேர்தல் இந்த மாதம் 7ஆம் திகதி 85 தொகுதிகளுக்கு இடம்பெறும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள், புதுவை ஒரு தொகுதி உட்பட மேலும் ஆறு மாநிலங்களிலுமாக 86 தொகுதிகளுக்கு மே 13ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறுவதுடன் தேர்தல் முடிவடையும். மே 16ல் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பமாகும். 71.4 கோடி மக்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். புதிய அரசு மே 23க்குள் பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெப்போதுமில்லாத அளவில் இந்தத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனை முதன்மை பெற்றுள்ளது. சோனியா காந்தி, அவரது பொம்மைப் பிரதமர் மன்மோகன் சிங், இவர்களுக்குத் துணைபோகும் மு. கருணாநிதி மற்றும் பிரணவ் முகர்ஜி, நாராயணன், அந்தோனி, சிவசங்கர் மேனன் ஆகியோர் ஈழத்தமிழரைக் கொன்றொழிப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் சிங்கள அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்ற இராணுவ உதவிகளே, இவ்விலகாரம் பேரலையாகக் கரைபுரண்டு ஓடுவதற்கு முக்கிய காரணம்.

சோனியாவும் அவரது பிள்ளைகள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட எடுக்கும் நடவடிக்கைகளை முடி மறைக்கும் பணியை கருணாநிதி மேற்கொண்டு வருவதால், உலகளாவிய தமிழர்களால் இவர் தமிழினத் துரோகியாகப் பார்க்கப்படுகின்றார். அண்மைய நாட்களில் இவர் அடித்த 'பல்டிகளால், இது நியாயமான பார்வையாக அமைகின்றது.

மொத்தத்தில், இந்திய மத்தியில் சோனியாவின் காங்கிரசும், தமிழ்நாட்டில் கருணாநிதி-சோனியா கூட்டணியும் சாக்கடைக்குள் தூக்கி வீசப்படவேண்டுமெனும் உணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது.

ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரைத் தமது நண்பர் என்றும், பின்னர் அவர் ஒரு தீவிரவாதி என்றும் குத்துக்கரணம் அடித்த கருணாநிதி, இறுதியில் 'அரைநாள்' உண்ணாவிரததையும் நடத்தி முகமுடி கழன்று தொங்குகின்றார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, தமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியவாறு களமாட ஆரம்பித்துள்ளார். விடுதலைப் புலிகளைப் பரம விரோதியாகக் கனித்து, 'இந்து' ராம், 'துக்ளக்' சோ ஆகியோருடன் கை கோர்த்துத் திரிந்த ஜெயலலிதா, இன்று ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு தனி ஈழமே என்று கூறியுள்ளார். அதனைப் பெற்றுத்தர தாம் இறுதிவரை போராடப் போவதாகவும் இரு தடவைகள் அறைகூவியுள்ளார்.

அரசியலென்றால், 'நிரந்தர நண்பனுமில்லை; நிரந்தர எதிரியுமில்லை' என்று கம்மாவா சொன்னார்கள்? 'எதிரியின் எதிரி நண்பன்' என்பது அரசியல் சித்தாந்தம்.

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக இறுதிவரை செயற்பட்டவர் பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். நீதி வழி நின்று விடுதலைப் புலிகளுக்கு வரையாது நிதி வழங்கிய பெருந்தகை இவர். அவரால் உருவாக்கப்பட்ட அ. இ. அ. தி. மு.க, இன்று ஜெயலலிதாவின் கைகளிலுள்ளது. கட்சி எந்தாபகர் பாதையில் அதனை வழிநடத்தவேண்டிய பொறுப்பு இவருக்குண்டு.

"இன்று சொல்வதை ஜெயலலிதா நிச்சயம் செய்வாரா?" என்று கேட்பவர்கள் பலர். இந்திய அரசியல்வாதிகளில் தனிஈழத்துக்குப் பகிரங்கமாக ஆதரவு வழங்கி, அதனைக் கொள்கையளவில் ஆதரித்த முதலாமவர் என்ற பெருமை ஜெயலலிதாவுக்கேயுண்டு. தமிழகத்தில் கடர் விட்டு எரியும் ஈழவிடுதலைக்கு மேலும் பிரகாசம் ஏற்படுத்த இவரது ஆதரவு இன்று பயன்படுகின்றது என்பது முதல் உண்மை.

சோனியா-கருணாநிதி கூட்டுக்கு ஆப்பு வைக்க விரும்பும் தமிழக மக்களுக்கு, இன்றைய கட்டத்தில் ஜெயலலிதா பெரும் பலமாக அமைகின்றார் என்பது இன்னொரு உண்மை.



ஸ்தி



Sri Lanka's war Is not an 'internal matter'

Bob Rae M.P.

Those of us living or working in downtown Ottawa have seen the effects of the war in Sri Lanka at our own front doorstep recently. Demonstrations over the past two weeks in the downtown core have featured Canada's strong Tamil community calling on Parliament to act immediately to bring peace and protection to their people.

The tens of thousands of deaths, towns and villages destroyed, and hundreds of thousands of people made homeless in this long conflict have not, until recently, dominated the airwaves of the western world. Seven years ago there was a window in this terrible tragedy, a ceasefire brokered by Norway in the wake of bombings in the South of Sri Lanka, and a dramatic toughening of world opinion after 9/11.

As chairman of the Forum of Federations, I attended most of the negotiating sessions of the so-called peace talks and met with the leaders of government, opposition, civil society and the LTTE, known as the Tamil Tigers. I have been back many times.

It is impossible to say anything about what is happening without enraging opinion on both sides. But some things must be said. The Sinhala community — the majority population — took power after the departure of the British in 1949 and over a long period made a series of disastrous decisions: imposing their language and religion (Buddhism) as the only official expression of the country, limiting access to universities and the civil service by the Tamil community, and refusing to broaden the country's politics to allow an effective expression of Tamil opinion. Repeated attempts by moderate Tamils to effect change were met by a stone wall of resistance. What had been a parliamentary issue turned violent in the 1970s, with the Tamil Tigers emerging as the most powerful guerrilla force after that time. The Tigers were ruthless at killing their opponents and insisting that they and they alone would represent the Tamil people. Their goal was an independent Tamil state in the north and northeast controlled by the Tamil Tigers.

We are always looking for "good guys and bad guys" in a dispute. The Sri Lankan government, for example, insists that the only way to understand what is happening is that the Tigers are thugs and terrorists and so have to be eliminated. The Tigers and their apologists will point to the evil of a corrupt government that they say wants to eliminate the Tamils entirely.

The Tigers are ruthless and have never made the transition from a guerrilla army to a democratic force. They use suicide bombers against civilians and recruit

children into their army. But their support around the world is partly based on the sense of the Tamil people that they have never been able to find justice inside a failed state. The Tigers appear as the only public voice for the many grievances of the Tamil population inside Sri Lanka.

That does not justify nor excuse suicide bombings and the recruitment of children. It does mean the narrative of "they're terrorists and that explains everything" is inadequate.

The collapse of the peace talks in 2003, the tsunami, the escalation of killings and assassinations, and the official termination of the ceasefire by the government in 2008 meant that the advocates of a "military solution" on both sides won out. In recent weeks, we have seen an escalation in violence as the Sri Lanka government attempts to defeat its opponent once and for all. Recent reports estimate that there are still 60,000 people remaining in the war zone, while more than 100,000 have managed to leave the area. As the Sri Lankan military tightens its noose on what had been officially recognized as "Tamil territory" during the cease fire, the humanitarian situation continues to worsen.

These hundreds of thousands are not terrorists. The world cannot stand by and do nothing. The international community can't allow the Sri Lankan government to say "it's an internal matter," and stay away. Nor can Canada, with its long history of engagement in this issue and its hosting the largest population of Tamils outside of South Asia, stay silent any longer.

The many and widely attended demonstrations over the past several weeks have proven just how powerful these grievances remain in the Tamil community. Once the military phase of the conflict comes to an end, which (one way or another) it will, the work will only begin. Reports indicate that there are many still suffering as a result of this war, as tens of thousands remain in government-run detention camps, internally displaced in their own country. Their needs are many and the international community must respond.

The consequences of this conflict are too great, and time is of the essence. The international community, with Canada's help, must continue to pursue a humanitarian ceasefire, open lines of communication between the two parties, and provide immediate and lasting relief to the dire humanitarian crisis.

(Bob Rae is the Liberal foreign affairs critic and former chairman of the Forum of Federations).

The Ottawa Citizen -April 24, 2009



Gary Anandasangaree
Canadian Lawyer

Not just a Tamil problem But an international one

As the humanitarian crisis in Sri Lanka deteriorates by the day, so is the morale of the international Tamil diaspora. Tamils living abroad in the comfort and safety of their new homes find themselves at a loss. They fail to understand the belligerent response of the government of Sri Lanka to reciprocate the unilateral ceasefire called by the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

Countless Canadians of Tamil origin I have encountered over the past several months have lost a relative in the northeast of Sri Lanka – 6,500 lives have been lost in the past three months, according to the United Nations estimates. Understandably, the response by Tamil Canadians has been one of desperation and sheer helplessness. It is against this backdrop that Tamils around the world, and Tamil Canadians in droves, have taken to the streets of the major metropolises, including Toronto, Montreal and Ottawa.

Unfortunately, the issue dominating the media for the past several weeks in these cities has been one of inconvenience and discomfort as tens of thousands of Tamil Canadians have left their jobs, schools, final exams and their livelihoods to make one final attempt to make their voices heard. The demonstrations themselves have become the story as opposed to why people are demonstrating. It is more expedient to have a camera in the streets of the major downtown areas than to explain that there is a virtual media blackout in northeast Sri Lanka. It is also much easier to identify the demonstrators as LTTE sympathizers or fronts for the LTTE rather than to highlight the humanitarian crisis and catastrophic loss of human life.

This is not a Tamil problem, nor a Sri Lankan problem, but an international one. Most pronouncements from world leaders and foreign affairs commentators allude to breaches of international law and the need to hold the perpetrators accountable for human rights violations. However, most of these pronouncements fail to articulate the sentiments or the urgency of those civilians currently trapped in the war zone. Threats of criminal sanctions against the military, I suspect, are little comfort to those whose immediate goal is to live in safety and security – for at least one more night.

This humanitarian catastrophe is the latest test for the international community. By all accounts, and not unlike most other conflicts, the international community has

(Contd.. Pg 22)



Harini Sivalingam
Canadian Lawyer

Tamils caught on sinking ship Canada: Help stop a sinking ship

Imagine travelling on a ship with your closest family and friends, when suddenly water seeps into the ship.

It becomes apparent that this doomed ship will sink into the middle of the ocean. Now imagine that because of resource limitations, only one individual per family was able to leave the doomed ship and get onto a life boat.

As you are sitting in that life boat, you see the ship, along with your loved ones inside, slowly sinking. From the comfort and safety of the lifeboat, wouldn't you yell and scream, toss flare guns, wave your arms in the air, do everything in your power to get attention from the coast guard to rescue your loved ones from that sinking ship?

This is exactly the situation Tamil Canadians find themselves in. Their family and friends are trapped, not in a sinking ship in the middle of the ocean, but in a war zone in the northeast of Sri Lanka. For the past 25 years, the island of Sri Lanka has been ravaged by a deadly armed conflict that has claimed more than 90,000 lives, the vast majority Tamils killed by the Sri Lankan government.

WE'RE THE LUCKY ONES

Tamil Canadians are the lucky ones. We were able to escape the persecution we faced from the Sri Lankan government. Unfortunately, many of us had to leave loved ones behind. They are the not so lucky ones.

Understandably, Tamil Canadians have tried to gain attention towards this often forgotten armed conflict and urge the Canadian government to take strong and swift actions against Sri Lanka. Across Canada, Tamil Canadians from all walks of life have engaged in demonstrations, vigils, and even hunger strikes to bring awareness of the current humanitarian crisis taking place in the northeast of Sri Lanka.

For the past two weeks, Tamil Canadians have camped out in front of Parliament Hill. This ongoing demonstration has gained considerable media attention. However, the core message of the demonstrators has become lost in the media.

SIMPLE MESSAGE

The message is quite simple. Canada must do something to prevent this sinking ship, the Government of Sri Lanka, from taking hundreds of thousands of innocent lives along with it.

(Contd.. Pg 22)



மணி வேலுப்பிள்ளை
எழுதும் தொடர் -13

a broken bone = முறிந்த எலும்பு
a bone of contention = சர்ச்சைக்குரிய சங்கதி
a remark close to the bone = புண்படுத்தும் கூற்று
cut the costs to the bone = இயன்றவரை செலவைக் குறுக்கு
have a bone to pick with somebody = ஒருவர் மீது சீற்றம் கொண்டு அவரை எதிர்கொள்ள விரும்பு
We make no bones about criticizing human rights abuses = மனித உரிமை மீறல்களைத் திட்டவாட்டமாகக் கண்டிக்க நாங்கள் தயங்கவில்லை
I was scared to the bone = நான் அடியோடு வெருண்டு போனேன்
bone dry = அடியோடு காய்ந்த
bone marrow = என்பு மச்சை

a story book = கதைப் புத்தகம்
accounts books = கணக்கீடுகள்
You are in our good books = உங்கள் மீது நாங்கள் நல்ல கணிப்பு வைத்திருக்கிறோம்.
We are in your bad books = எங்கள் மீது நீங்கள் கெட்ட கணிப்பு வைத்திருக்கிறீர்கள்
by the book = விதிமுறைப்படி
in my book = in my opinion = எனது அபிப்பிராயத்தின்படி
on our club's books = எங்கள் கழகத்தின் பட்டியலில்
throw the book at somebody = ஒருவரைக் கடுமையாகத் தண்டி
book a seat = ஓர் இருக்கையைப் பதிவுசெய்
The show is booked up = காட்சிக்கான சீட்டுக்கள் தீர்ந்துவிட்டன
book into a hotel = ஒரு விடுதியகம் சென்று, தங்க ஒழுங்குசெய்
book-keeper = கணக்குப்பதியுநர்
book-worm = புத்தகப் புழு = தீவிர வாசகர்

a boost in sales = விற்பனையில் ஓர் அதிகரிப்பு
a boost to the economy = பொருளாதாரத்துக்கு ஓர் உந்துவிசை

boost exports = ஏற்றுமதியைப் பெருக்கு
boot somebody out = (1) ஒருவரை வேலையிலிருந்து விரட்டியடி (2) ஒருவரை உறவிலிருந்து விரட்டியடி
a pair of boots = ஒரு சோடி புதைகாலணி
put the boxes in the boot (trunk) of the car = பெட்டிகளை காரின் பிற்கூடத்தில் வை
get the boot = (1) வேலையிலிருந்து விரட்டியடிக்கப்படு (2) உறவிலிருந்து விரட்டியடிக்கப்படு
the boot is on the other foot = the shoe is on the other foot = the situation is reversed = நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது = கட்டியாண்டவர் கட்டுண்டார், கட்டுண்டவர் கட்டியாள்கிறார்
put (stick) the boot in = உதைத்தெறி
boot camp = (1) புதிய படையினருக்கான கடும் பயிற்சி (2) இளங் குற்றவாளிகளுக்கான கடும் கட்டுப்பாட்டுச் சிறை

I won't bore you = நான் உனக்குச் சலிப்பூட்ட மாட்டேன்
Am I a bore? = நான் சலிப்பூட்டும் ஆளா?
It's a bore = இது சலிப்பூட்டும் நிலைவரம்
a bored countenance = சலிப்புத் தட்டும் முகத்தோற்றம்
bored stiff = bored to death = bored to tears = bored out of your mind = அறவே சலிப்புற்ற
boring news = சலிப்பூட்டும் செய்தி
boredom = சலிப்பு
a pipe with a wide bore (gauge) = அகன்ற உட்புழை கொண்ட குழாய்
bore a hole = துளையிடு
His eyes bored into her = அவன் விழிகள் அவளைத் துளைத்தன

a born poet = பிறவிக் கவிஞர்
My daughter was born in 1990 = என் மகள் 1990-ம் ஆண்டு பிறந்தாள்
He was born into a musical family = அவன் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தான்
born of educated parents = born to educated parents = கற்ற பெற்றார்க்குப் பிறந்த
born blind = விழிப்புலனின்றிப் பிறந்த

ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது. இரண்டாம் நிலைப் பாடசாலை கல்வியின் முடிவை நோக்கி 12 வகுப்பு மாணவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். வருகிற செப்டம்பர் மாதத்தில் இவர்களில்

பெரும்பான்மையோர் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்திற்கோ, அன்றேல் சமூகக் கல்லூரிகளுக்கோ வெற்றி நடைபோடப் போகிறார்கள். இவர்களுக்கு மாத்திரம் இது வெற்றி நடையாகாது, இவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத் தலைவர்களுக்குக் கூட இக் காலகட்டம் மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய ஒரு காலமாகும். புலம்பெயர்ந்த எந்த ஒரு சமூகத்தவருக்கும் -

இலங்கையர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, இந்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள், இன்னோரன்னோர் பிள்ளைகளின் கல்வியை வைப்பது தங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கான அளவுகோலாகக் கருதுகிறார்கள். இதனைப் பாரக்கும் பொழுது நீல் ஆம்ஸ்டிராங் சந்திரனில் காலடி எடுத்து வைத்த பொழுது கூறிய வார்த்தைகளே நினைவுக்கு வருகிறது - "மனிதனுக்கு இது ஒரு காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது ஒரு பாய்ச்சலாகும்" (It is a step for man, but it is a great leap for mankind).

புலம்பெயர்ந்த பெற்றோருக்கு பிள்ளைகள் முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு பாய்ச்சலாகும் - சிறு, சிறு போட்டிகளில் வெற்றி பெறுதல், ஏன் வகுப்பில் நடக்கும் பரீட்சைகளில் அதிக புள்ளிகள் பெறுதல் போன்ற சிறு விடயங்கள் கூட வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் காலடிகளாகவே கருதப்பட வேண்டும். பல்கலைக்கழகப் பிரவேசம் என்பது சிறிது காலத்திற்கு முன்புதான் புலம்பெயர்ந்த எந்த ஒரு சமூகத்தவருக்கும் ஒரு பெரும் பாய்ச்சலாகவே கருதப்பட வேண்டும்.

எங்கள் நாட்டில் பல்கலைக்கழகப் பிரவேசம் என்பது குதிரைக் கொம்பாகும். இருப்பதோ நான்கோ, ஐந்தோ பல்கலைக்கழகங்கள், அதிலும் தரப்படுத்தல், நாட்டுப் பிரச்சனைகள் போன்ற கெடுபிடிகள் - இவற்றையெல்லாம் மீறி ஒரு பிள்ளைக்கு ஒரு பல்கலைக்கழகத்திற்குத்தான் அனுமதி கிடைக்கும். கண்ணை மூடிக் கொண்டு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். எந்தப் பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்வது என்ற பிரச்சனைக்கு இடமேயில்லை. இங்கு நிலைமை முற்றிலும் வேறுபட்டது. ஒன்றாயினும் மாகாணத்தில் மாத்திரம் 19 பொதுப் பல்கலைக்கழகங்களும், 24 சமூகக் கல்லூரிகளும், 100க்கு மேற்பட்ட வளாகங்களும் காணப்படுகின்றன. இவற்றை விட வேறு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஐக்கிய அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பிக்கும் தகுதி சிலருக்கு உண்டு. புலமைப் பரிசில்கள் வழங்கி தங்கள் பல்கலைக்கழகத்திற்கு சிறந்த

பல்கலைக் கழகப் பிரவேசம் University Admissions

மாணவர்களை ஈர்ப்பதில் பல்கலைக்கழகங்களுக்கிடையே பலத்த போட்டி. எத்தனையோ பாடநிரல்கள் காணப்படுகின்றன. அதற்கு எல்லையே கிடையாது. ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒன்றல்ல, இரண்டு அல்ல மூன்று, நான்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கும். செப்டம்பர் மாதம் நெருங்க, நெருங்க பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தமது அனுமதியை நிராகரிக்கும் காரணத்தால் வெற்றிடங்கள் ஏற்படப்படியே இருக்கும். ஆகவே பல மாணவர்களுக்கு கடைசி நேரம் வரை பல்கலைக்கழகங்களில் இருந்து அனுமதிக்க கடிதங்கள் வந்தபடி இருக்கப் போகின்றன. ஆகவே பிள்ளைகள் தமது கனவை நனவாக்கி விட்டனர் என இறும்பூதம் அதே நேரத்தில் பலவிதமான மனச் சஞ்சலத்தையும் பெற்றோர் எதிர் நோக்கும் காலம் இது. எந்தப் பல்கலைக்கழகத்தை தெரிவு செய்வது என்பது அவ்வளவு சுலபமான விடயமல்ல. ஏனெனில் இங்குள்ள எல்லாம்



கனகேஸ்வரி நடராஜா

ஆசிரியர், இலங்கை-கனடா

பல்கலைக்கழகங்களுமே திறமான பல்கலைக்கழகங்களாகும். அத்துடன் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் தெரிவுகள் சம்பந்தமான விடயங்களில் முரண்பாடுகள் கூட ஏற்படலாம். ஆகவே இது ஒரு நெருக்கடியான நேரம் என்று கூறினால் கூட மிகையாகாது.

பல்கலைக்கழகத் தெரிவுகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் யாதெனில் தனிப்பட்ட ஒவ்வொரு மாணவனும், விருப்பு வெறிப்புகளுமேயாகும். உதாரணமாக ஒரு மாணவன் தான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில் விளையாட்டுக்களிலும் ஈடுபட விரும்பலாம். சில மாணவர்களுக்கு மேடை நாடகங்கள், மேடைப் பேச்சுகளில் ஈடுபாடு இருக்கலாம். சில மாணவர்களுக்கு வீட்டை விட்டு தூரத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்குப் போக மனப்பயம் காணப்படலாம். அதற்கு மாறாக சில மாணவர்கள் எப்போ பல்கலைக்கழகம் போவோம், வீட்டில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறுவோம் என ஏங்கித் தவிப்பவர்களும் உண்டு. ஆகவே ஒவ்வொரு மாணவனும் விருப்பு, வெறுப்புகள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், திறமைகள், மனப்பான்மை முதலியவற்றுக்கு அமையவே பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்ய வேண்டும். இங்கு ஒவ்வொரு

பல்கலைக்கழகத்தைப் பற்றியும் உசாவி அறிவதற்கு வேண்டிய பல வசதிகள் உண்டு. பல்கலைக்கழகங்கள் ஒழுங்கு செய்யும் விளக்கக் கூட்டங்களுக்கு சமூகமளிக்கலாம் (Open House). அப்பொழுது அப் பல்கலைக்கழகத்தையும் சுற்றிப் பார்த்து அங்கு ஏற்கனவே கல்வி கற்கும் மாணவர்களோடும் கலந்துரையாடலாம். ஒவ்வொரு இரண்டாம் நிலைப் பாடசாலையிலும் பல்கலைக்கழக நிர்வாகிகளை வரவழைத்து தகவல் கூட்டங்கள் (Information Sessions) நடைபெறுவதுண்டு.

இவற்றில் மனதில் தோன்றும் ஐயங்களுக்கு வேண்டிய விளக்கங்களை வினாவி விடை பெறலாம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு கென உள்ள கணினி மையங்கள் மிகவும் விரிவான விளக்கங்களை வழங்குகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக McCleans சஞ்சிகை, U-Think முதலிய on-line research firm இன்னோரன்னவை ஒவ்வொரு

பல்கலைக்கழகத்தையும் தரம் பிரித்து தேர்ச்சி அறிக்கை வெளியிடுவதுண்டு. (University Report Card). ஆகவே பல்கலைக்கழகங்கள் பற்றிய விளக்கங்கள் இங்கு முழுமந்திரமாக இருப்பதில்லை. முடிவுகள் எடுப்பதற்கு முன்பு வேண்டிய விளக்கங்களை பெறுவது மாணவர் கையிலேயே உள்ளது.

சிலருக்கு பெயர் பெற்ற, பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல விருப்பம் ஏற்படலாம் (University of Toronto, Queen's University). சில பல்கலைக்கழகங்களில் வகுப்புகளின் அளவு பெரிதாக இருக்கலாம். பலவிதமான புதிய கற்கைநெறிகளை வழங்கும் பல்கலைக்கழகங்களும் உண்டு. (The University of Ontario Institute of Technology in Oshawa) சில பல்கலைக்கழகங்கள் தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றன - கற்கை நெறியிலேயே இவற்றை அடக்கியுள்ளன - இந்த Co-op Program (Waterloo University) மாணவர்களுக்கு தமது விருப்பு, வெறுப்புகளை நேரத்தோடு கண்டறிய ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. தொழிற் சந்தையில் இன்னும் சில பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிராக்கி காணப்படுகிறது. (Queen's University). பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்யும் பொழுது இவற்றையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்திலும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைத் தமது பல்கலைக்கழகங்களிற்குள் இழுத்துப் போடுவதற்கு உபகாரச்



கவிநாயகர் கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

நட்டாற்றில் நீங்கள் இல்லை

உறவுகளே! உறவுகளே! உயிர்கலந்த உணர்வுகளே! சிறகுகளை இழந்தின்னல் தீவிழுந்த இரத்தங்களே! சிறைகளிலே கிடந்தேங்கும் தீங்கியழையாத் தீரர்களே! அறமுறைகள் பிழைத்தமையால் அதிகார வெறியர்களின் பேய்தின்னும் ஆட்சியிலே பிணர் தின்னும் சாத்திரங்கள்! வாய்ப்பொத்தி நிற்கிறது வையகமும் - வதங்குகின்ற உங்கள் துயரங்களால் ஊணுறக்கம் இல்லாது கங்குல் பகலென்று நாமும் கலங்குகிறோம்!

அடக்கினார் அந்நாளில் அதிகார ஆட்சியினால் ஓடுக்கினார் உறவாடி உரிமைகளைக் கேட்டுநிற்க அடித்தார் உதைத்தார் அத்தமீறி வீடுளை உடைத்தார் சூறையாடி உள்ளதெல்லாம் கொண்டுசென்றார்! ஒற்றுமையைக் கைவிட்டார் ஒப்பந்தம் கிழித்தெறிந்தார் குற்றமில்லா அகிம்சைவழிக் குரல்வளைகள் மூச்சடிக்கி எடுத்தார் துவக்கை இரக்கமின்றிப் பாவித்தார் துவக்குக்குத் துவக்கைத் துணிந்துநாம் தூக்கிடவே தவிக்கவான் குண்டுகளால் தமிழர்களைக் கொன்றுபின்னர் எறிகணைகள் ஏவிநின்றார் - இந்நாளில் சூழ்ச்சியின் வெறியர்களே நச்சமிகு குண்டுகளை வீசுகின்றார்!

ஐயகோ கொடுமைகளை யாருக்குச் சொல்லியழ வையமே சிறுபான்மை உரிமைகளை மதியாயோ! விளையும் பயிரினத்தை வேலியே மேய்வதுபோல் அளவில் வன்முறைகள் அரசே புகிறதே!

நாடிருந்தும் உரிமையின்றி நடைப்பிணங்க ளாய்நலிந்தே ஓடாய் எலும்பாய் உருக்குலைந்து கைகளிலே உயிரைப் பிடித்துக்கொண்டிழந்த உறவுகளின் துயரக் கடல்முழுகித் சுற்றிச் சழன்றுவரும் அடுத்த மணித்துளியில் ஆராரோ ஆரிவரோ உடுத்த துணியென்ன வடித்த கஞ்சியென்ன படுத்த படுக்கையென்ன என்றே பதுங்க இடம் துடித்துத் தேடுகின்ற சொந்த உறவுகளே!

ஓடுகையில் காலிழந்தும் உதவுகையிற் கையிழந்தும் வீடுவாசல் பொருள் இழந்து வீதிகளில் படுத்தாலும் பால்கொடுக்கும் பாவையையும் பரிதவிக்கக் கற்பழித்துப் பால்குடிக்கும் பாலரையும் எள்ளளவும் இரக்கமின்றிப் பூச்சிகளாய்ப் பதைபதைக்க வெட்டிவிடும் பொல்லாத காட்சிகளைக் கண்டும் கலங்கியமும் உறவுகளே!

கொடுஞ்செய்தி கேட்டுக் குருதி கொதிக்கிறது படங்காட்டும் காட்சிகளால் நெஞ்சம் பதைக்கிறது நாமார்நம் தொன்மையென்ன நாகரிகப் புகழென்ன நாமார்க்கும் குடியல்லோம் நமனுக்கும் நாமஞ்சோம் என்றே தமிழினத்தை இலங்கை அரசாங்கம் கொன்று குவிக்கின்ற சொல்லவொணாக் கொடுமைமிகு நிலைமைகளைக் காட்டி நியாயத்தைக் கேட்டுப் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் பொழுதெல்லாம் எழுச்சியுடன் கால வரையறைகள் காணாத போராட்டம் ஞாலமெங்கும் நடத்துவதால் - நட்டாற்றில் நீங்கள் இல்லை!

பல்கலைக் கழகம்...

சம்பளங்கள் முதலிய யுத்திகளை வழங்க முன்வந்துள்ளன. உதாரணமாக Lake Head University in ThunderBay, and Trent University in Peterborough 90% மேற்பட்ட சராசரிப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு இலவச போதனை வழங்க (Free Tuition) முன்வந்துள்ளன. ஆனால் அதனைப் பெறும் மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் 85% சராசரிப் புள்ளிகளைப் பேண வேண்டும். (Maintain on average of over 85%). Wilfred Laurier University - 95% சராசரிப் புள்ளிகளைப் பெற்ற முதலாம் வருட மாணவர்களுக்கு \$5,000 வழங்க முன்வந்துள்ளது. University of Ontario, Institute of Technology in Oshawa and York University 95% சராசரிப் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு \$3,000 வழங்க முன்வந்துள்ளது. இன்றைய பொருளாதார நெருக்கடியில் மாணவர்களுக்கு இத்தகைய புலமைப் பரிசீலகன் முடிவுகள் எடுப்பதை மேலும் சிக்கலாக்குகின்றன.

இந்நாட்டில் பல்கலைக்கழகம் செல்வது எவ்வளவு சுலபமோ, அவ்வளவு சுலபம் பல்கலைக்கழகத்தை விட்டு விலகுவது மாகும். 40% மாணவர்கள் பல்கலைக்கழகப் படிப்பை இடையில் நிறுத்துகிறார்கள் (Dropout Rate). இதற்குப் பல காரணங்களைக் கூறுகிறார்கள். பல்கலைக்கழக விரிவுரை யாளர்கள், நூல் நிலைய அதிகாரிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்கள் இரண்டாம் நிலைப் பாடசாலையில் இருந்து கடினமான பல்கலைக்கழகக் கற்றலுக்கு (Rigorous) ஆயத்தமாக வருவதில்லை எனக் கூறுகிறார்கள். முதலாம் வருட மாணவர்கள் போதிய மன முதிர்ச்சி இல்லாதவர்களாக உள்ளனர் என்றும், உசாவுவதற்கு கணிசிகளையே நம்பியிருப்பதாகவும் (Wikipedia Generation) கூறுகிறார்கள். பல பல்கலைக்கழகங்கள் படிக்க முடியாது கஷ்டப்படும் மாணவர்களுக்கென விசேட வகுப்புகளை (Catch up Courses) நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆய்வின் முடிவுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூட ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை. ஏனெனில் ஒன்றாயோ மாகாணத்தில் காணப்படும் 15,000 விரிவுரையாளர்கள், நூலக அதிகாரிகளில் 2,000 பேரே இந்த ஆய்வில் பங்குபற்றி னார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டாம் நிலைப் பாடசாலைகளைக் குறை கூறுவதை விடுத்து பல்கலைக் கழகங்கள் தமது கற்றல் முறைகளை மாற்ற வேண்டும் எனக் கூறுகிறார்கள். இன்று பல வகுப்புகளில் மாணவர் தொகை நாற்றுக் கணக்காக உள்ளது. இதனால் விரிவுரையாளர் களுக்கும், மாணவர்களுக்குமிடையில் நெருக்கம் காணப்பட வில்லை என மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால் விரிவுரை யாளர்களோ தாங்கள் இப்பொழுது ஒரு காலமும் இல்லாத வாறு மாணவர்களோடு 24 மணித்தியாலமும் e-mail இல் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் கல்வி கற்பது என்பது மாணவர்கள் கைகளிலேயே உள்ளது. ஒரு பல்கலைக் கழகத்தை விரும்பாதவிடத்து வேறு ஒரு பல்கலைக்கழகத் திற்கு மாறும் வசதிகளும், பாடங்களை மாற்றி எடுக்கும் வசதிகளும் இங்கு உண்டு (Flexibility). பல்கலைக்கழகங் களுக்கு மாணவரின் எண்ணிக்கைக்கு அமையத்தான் மாணியம் வழங்கப்படுகிறது (Grant). ஆகவே பல்கலைக் கழகங்கள் தமது மாணவர்களை இழக்க விரும்புவதில்லை. அண்மையில் மாகாண அரசு பல்கலைக்கழகங்கள், சமூகக் கல்லூரிகளுக்கென 150 மில்லியன் டாலர் உதவியை வழங்கி யுள்ளது. ஆகவே இன்று காணப்படும் சில குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

பல்கலைக்கழகத்தை தெரிவு செய்வது என்பது பெற்றோரும், பிள்ளைகளும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய ஒரு விடயமாகும். அத்துடன் இந்நாட்டில் கல்வி என்பது வாழ்க்கை முழுவதும் தொடரப்பட வேண்டிய ஒரு விடயமாகும் (Learning is life long). ஆகவே இப்பொழுது நீங்கள் பெறும் முதல் பட்டம் உங்கள் கல்வி வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாகும். ■

மனித உடலின் உபயோகம்

மனித உடலில், மூளையைத் தவிர அனேகமாக மற்றைய அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மீள்ப் பொருத்தி பாவிக்கப்படக் கூடியது என ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தலைவர் Dr. Gary Levy தெரிவித்திருக்கிறார். கலங்கள், ரிசுக்கள், உள்நுறுப்புகள் போன்றவை உயிருள்ள, அல்லது இறந்தவரின் உடலிலிருந்து பெறப்படலாம் என்கிறார்.

மூளை இறப்பு, இருதய நிற்பது போன்ற இறப்புகளின் பின் இவ் அவயவங்களை பயன்படுத்தலாம். இருதயம் நிற்பின் இவை உடனடியாக அகற்றப்படல் வேண்டும். கண் பாகங்கள், தோல், என்புகள், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், கணையம், ஈரல் போன்ற அனைத்தும் திரும்ப வேறொருவருக்கு பொருத்தப்பட்டு உபயோகப்படலாம். கணையத்திலிருந்து இன்சலின் சுரக்கும் islet கலங்களை பிரித்தெடுத்து, நீரிழிவு நோயுள்ளவரின் கணையத்தில் நட்டு அவரின் நீரிழிவு குணமாக வழி வகுக்கலாம். இறந்தவரின் உடலிலிருந்து கூட கைகள், முன்னங்கை போன்றவை அகற்றப்பட்டு, அங்கவீனமானவர்களுக்குப் பொருத்தப்படலாம்.

உயிருடன் இருக்கையில் கூட பல பாகங்களை மற்றவர்களுக்கு கொடுத்து உதவலாம். ஒரு சிறுநீரகம், ஈரலில் பாதி (ஈரல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்), எலும்பு மச்சை (தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுவது), கணையத்தின் சிறு பகுதி, நுரையீரல் பகுதியாகவோ, முழுமையாகவோ பகிரப்படக்கூடியவை.

மலேரியா, வெஸ்ட் நைல் வைரஸ், எயிட்ஸ் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களிலிருந்து பாகங்கள் உபயோகப்படுத்தப்பட முடியாது. பொதுவாக 55 வயதிற்கு மேற்பட்டாலும் பாகங்கள் பயன்படுத்தப்பட முடியாது. நுரையீரல் 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெறப்படுவதில்லை. இருப்பினும், 70, 80 வயதானவர்களில் ஈரல், சிறுநீரகம் பாவிக்கப்படலாம்.

பாரிசுவாதத்தினால் மூளை இறப்படைபவர்கள் 55% வழங்குனர்களாகவும், வாகன விபத்துகளில் இறப்பவர்கள் 25% வழங்குனர்களாகவும், மிகுதி 25% மற்றைய பிரிவினராகவும் காணப்படுகின்றனர்.



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
26

புல்லுருவி

தமிழில் நிறைந்து கிடக்கும் ஆழம் பொதிந்த சொற்களில் இதுவும் ஒன்று. பயன்தரும் பயிர்களுக்கிடையே அவற்றின் வளத்தை உறிஞ்சி வாழத் தாமாய் ஊடுருவி வளர முற்படுகின்ற புற்களை முன்னோர் புல்லுருவி என்றே குறித்தனர்.

இந்தச் சொல்லை மேலோட்டமாய் நோக்கினால் ஒரு குழப்பம் தோன்றும். பயிர்களுக்குள் ஊடுருவி வாழ்வதனால் அதனைப் பயிருருவி என்றுதான் குறித்திருக்க வேண்டும். அப்படிக் குறிக்காமல் புல்லுருவி என ஏன் குறித்தனர்?

காரணம் இல்லாமல் எச்சொல்லும் உருவாகியதில்லை தமிழில்.

பயிருக்குள் ஊடுருவப் பயன்மிகப் பல விடயங்கள் இருக்கின்றன. பயிருருவி என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது எல்லாவற்றையும் குறிக்கும். பயிரைப் போலவே தோற்றம் கொண்டு பயிர்களுக்குள் ஊடுருவப் புற்களே பயிர்களுக்குப் பல தாக்கங்களை ஏற்படுத்தும். எனவேதான் புல்லாய் ஊடுருவும் இவற்றை முன்னோர் புல்லுருவி என அழைத்தனர்.

இந்தச் சொல் இக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது, பயிர்களுக்குள் வளரும் புற்களைக் குறிக்கவல்ல. சமூகத்திற்குள் வளரும் புல்லர்களைக் குறிக்கவே. பயிர்ப்புற்களை விட சமூகப் புல்லர் அதிகமாகவிருப்பதுவும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பயிர்கள் பயன்தருபவை. இந்த ஊடுருவிகள் சுவாரசியமானவை. பாதுகாக்கப்படும் பயிர்களுக்கு நடுவே தோன்றும் இவை அழிக்கப்படுவது வரலாற்று வழமை. விதையிட்டு வளரும் பயிர்களுக்கு நடுவே எவரும் விதையிடாமல் எழுகின்ற இப் புல்லுருவிகளும் இயற்கையின் ஒருவகை இயல்பே. எல்லா விதைகளும் மண்ணுக்குள் இருந்தே எழுகின்றன. பயன்தரும் விதைகள் மண்ணுக்குள் இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படும். புல்லின் விதைகள் பெரும்பாலும் மறைந்தே இருக்கின்றன. அழிவைத் தர முயல்கின்றவை தம்மை அடையாளம் காட்ட விரும்புவதில்லை.

புல்லில் இருந்து வேறுபட்டவர்கள் புல்லர்கள். புல்லைப் போன்றே இயல்பு கொண்டவர்கள் என்பதனால் புல்லர் ஆனவர். புல்லுக்கு ஒரே நோக்கம்தான். பயிரின் பயன்களை உறிஞ்சுவது. புல்லர்களில் பலவகை உண்டு. இதில் அதிகம் ஆபத்தானவர் பொதுப்பகைவர்களால் பராமரிக்கப்படும் புல்லர்கள்.

வேலிக்கு அப்பால் தெரியும் பகை இயல்பானது. அதைத் தடுக்கத்தானே வேலி. ஆயினும் வேலிக்குள்ளேயே வேர்விடும் புல்லர் அதிக அழிவைத் தரவல்லவர். வளர்ச்சியிலும் எழுச்சியிலும் இவர்கள் தரும் தடங்கல்கள் புறந்தள்ளிப் போகக்கூடிய ஒன்றல்ல.

எந்தப் புல்லர்களும் தம்மை புல்லுருவிகள் எனக் கூறிக்கொள்வதில்லை. அடையாளம் காணப்பட்ட சில புல்லர்கள் தம் குற்றங்களைக் கொள்கைகளாகக் முற்படுவார்கள். கூலிக்குக் கூட்டம் சேர்ப்பார்கள். அரசியல்வாதிகளாகி விடுவார்கள். தாம் ஊடுருவி வீழ்த்த நினைக்கின்ற சமூகம் பலவீனமாக இருக்கின்றது எனக் கருதும் காலந்தான் புல்லர்கள் வீரியம் கொள்கின்ற காலம்.

புல்லுருவிகளுடனான சமூகப் போராட்டம் தற்காலத்திற்குரியது அல்ல. கற்காலம் தொடர்த்தே தொடர்ந்து வருவது. புல்லுருவித் தோற்றம் குறித்துச் சமூகத்தின் போதனைகளும் அனுபவங்களும் நிறையவே எழுந்திருக்கின்றன. எனினும் புல்லுருவிப் பிறப்புகள் நிகழ்ந்தவண்ணமே இருக்கின்றன. அடையாளம் காணப்பட்ட புல்லுருவிகளுக்கு சமூகம் மரணமும் கொடுத்திருக்கின்றது. மன்னிப்பும் வழங்கியிருக்கின்றது.

வரலாறு இன்னுமொரு பாடத்தையும் நமக்குப் போதித்திருக்கின்றது. எந்தவொரு சமூகமும் புல்லுருவிகளால் வீழ்த்தப்பட்டதில்லை. எந்தவொரு புல்லுருவியும் வாழ்நாள் முழுமையும் அமைதியாக வாழ்ந்ததில்லை.

போரடும் சமூகத்தை அதிக விழிப்பாய் வைத்திருப்பவர்கள் இந்தப் புல்லுருவிகள்தான். அதற்காகவேனும் அவர்களை வாழ்த்துவோம்.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

வேலை இல்லாதவர்கள்

சளைக்காமலும் சலிக்காமலும் வேலைக்கு சென்று வந்தவர்களையும் மூலைக்குள் முடக்குகின்றது கனடாவின் பொருளாதார மந்த நிலை.

அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையின் இறுதி வடிவம் இது என்ற தெளிவினால், முடிந்த வேலை - முடிவுறாத சிந்தனையாக நீள்வதில்லை.

வேலை இழப்பு நேரிடின் என்ன செய்தல் வேண்டும் என்பதெல்லாம் வேலையில் உள்ளவர்களுக்கே தற்பொழுது 'அத்துப்படியாகின்றது'.

சரிவை சந்திக்கும் வேலை செய்யுமிடங்கள் அதிகளவில் ஆட்குறைப்பு செய்ய விபரமுள்ள வேலை இழந்தவர்கள் வேலைக் காப்புறுதிக்கு விரைகின்றனர்.

வேலையற்றவர்கள் காப்புறுதி (U.I) தற்பொழுது வேலைக்காப்புறுதி (E.I) ஆயிற்று. தன்னிச்சையாக அது வருவதில்லை. தேவை எனின் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆங்கில அறிவும் கணினி ஆற்றலும் உள்ளவர்கள் வீட்டிலிருந்தவாறே இலகுவாக விண்ணப்பிக்க ஏனையோர் சமூகசேவைகள் அலுவலகத்தில் 'மின்கெட்' நேரும்.

விண்ணப்பதாரிகளை கணினியே அறிவுறுத்தி வழி நடத்துவது நேர்த்தி மிக்கது.

சமூக காப்புறுதி இலக்கம் (S.I.N), வேலையின் பதிவுப் படிவ விபரம் (R.O.E), கடந்த 52 வார வேலையிட முகவரிகளும் இதெலைபேசி இலக்கங்களும், வங்கி விபரங்கள், மற்றும் விண்ணப்பதாரியின் தாயின் கன்னிப்பெயர், வேதனம் என ஒவ்வொரு அம்சத்தையும் கவனமாக பதிவு செய்தல் வேண்டும்.

முத்த தலைமுறைக்கு தாயின் கன்னிப் பெயர் 'அபத்துப்' போவதும் இளைய தலைமுறை தாயின் தந்தை பெயரறிய அவசரமாக அக்கறைப்படுவதும் சகஜம்.

வேலையின் பதிவுப் படிவம் காலக்கிரமத்தில் சமர்ப்பிக்க முடியும் எனினும் வேலை இழந்த நாறு வாரங்களுள் அது பதிவு செய்யப்படல் முக்கியமானது.

தங்கள் தரப்பில் தவறின்றி வேலை இழந்தோருக்கு வேலைக்காப்புறுதிப் பணம் தகுதி அடிப்படையில் 19 முதல் 50 வாரங்களுக்கு கிரமமாக வழங்கப்படும். சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து கால எல்லை நீடிக்கும். அல்லது குறையும்.

தாமகவே விலகியோரும், தகுந்த காரணமின்றி வேலை நீக்கம் பெற்றோரும், சிறிது காலத்துக்கு வேலைக்குப் போகாதிருந்தோரும், ஒப்பந்த அடிப்படை வேலையால் காப்புறுதி திட்டத்தில் இணையாதோரும் பணம் பெறுவதில் தாமதம் ஏற்படும்.

உறவினர் உரிய முறையில் வேலை தந்து உதவினார் என்றாலும் கூட வேலை நீக்கப்பெறின் காப்புறுதிப்பணம் பெறும் உரித்து - அந்த வியர்வைக்கும் உண்டு.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பிகள் இலவசமாக மேன்முறையீடு செய்ய முடியும்.

ஏற்கப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு குறியீட்டு இலக்கமும், முதலாவது அறிக்கை அனுப்ப வேண்டிய திகதியும் அறிவிக்கப்படும். இணையம், தொலைபேசி, தபால் ஆகியவற்றுள் ஒன்றின் மூலம் இருவாரங்களுக்கு ஒருமுறை அதை அனுப்பலாம்.

குறியீட்டு இலக்கம் (Access Code) பிரத்தியேகமானது. கையொப்பத்திற்கு நிகரானது.

விண்ணப்பித்து முதல் இரு வாரங்களும் காத்திருப்புக காலம் என்பதால் பணம் ஏதும் வழங்கப்படுவதில்லை. 28 நாட்களுக்குள் முதலாவது பணக் கொடுப்பனவு ஆரம்பிக்கும். கிட்டத்தட்ட ஊதியத்தின் 55% அல்லது ஆகக் கூடிய தொகையாக \$447 என வாரத்திற்கு அது அமையும். இதற்கு வரிலக்கு கிடையாது.

வேலை செய்ய என்றும் தயாராக இருத்தல் வேண்டும், வேலை தேடல் வேண்டும், சமூக சேவைகள் அலுவலக நேரடி அழைப்புகளுக்கு சமூகமளிக்க வேண்டும், வருமானம் வரும் வேலைகள் செய்யப்படிவன் அவற்றை அறிவித்தல் வேண்டும், நாட்டிலோ நகரிலோ இல்லாத வேலைகள் தெரிவிக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் காப்புறுதிப் பணம் பெறும் காலத்தில் அமுலிலிருக்கும்.

தொடக்கத்தில் தொடங்கவும், தொடர்ந்து இருவாரங்களுக்கொரு முறை அறிக்கை சமர்ப்பிக்கவும், இடைக்கிடையே கோப்பினை பரிசீலிக்கவும், அல்லது விலாச, வங்கி மாறுதலை தெரிவிக்கவும்.

கைத்தொலைபேசிகள் பாவனை தடை அமுலாக்கப்படவுள்ளது

வாகனமோட்டிக் கொண்டிருக்கையில் கைத்தொலைபேசி பாவிப்பதை தடை செய்வதற்கான சட்டமூலம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதமளவில் இது நடைமுறைப்படுத்தப்படும். கைத்தொலைபேசி, பிளாக் பெர்ரி, பாதை காட்டும் Global positioning systems போன்றவை வாகனமோட்டிக் கொண்டிருக்கையில் பாவிக்கக் கூடாது. அபராதமாக \$500 வரை செலுத்த நேரிடும். இதனை கைத்தொலைபேசி கொழுவிக்களை (Headset), வாயினால் சொல்ல தானே இயங்கும் voice dialing போன்ற பிற உபகரணங்களை பாவிப்பதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம்.

அவசர உதவி வாகனத்திற்கு இந்தத் தடை இல்லை. அவசர பொலிஸை அழைப்பதற்கு 911 இனை அழைக்க வாகனமோட்டிகளும் கைத்தொலைபேசிகளை பாவிக்கலாம். பாட்டுக் கேட்கும் கருவிகளை கையில் வைத்திருப்பதும் தடை செய்யப்படவுள்ளது.

கர்ப்பினிப் பெண்களின் வாந்தி, மயக்கம் குழந்தைகளுக்கு நல்லது

கர்ப்ப காலத்தில், பெண்கள் வாந்தி, மயக்கம் போன்றவைகளினால் அவதிப்படுவது, அவர்களுக்குக் கஷ்டமாயினும், வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது என ரொறன்ரோ குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த Dr. Gideon Koren, குழந்தை நல மருத்துவர் தெரிவித்துள்ளார். வாந்தி, மயக்கம் இல்லாத தாய்மாரின் குழந்தைகளை விட, இவைகளை கொண்டிருந்த தாய்மாரின் குழந்தைகளில் 3 இலிருந்து 7 வயதின் போது நடத்தப்பட்ட ஐரி பரிசோதனையின் போது சராசரி 3-4 புள்ளிகள் வித்தியாசப்பட்டிருக்கின்றன. 121 தாய்மார்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முன்னைய ஆய்வுறிக்கைகளின்படி, வாந்தி, மயக்கம் உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கு இருதய நோய் வருவது குறைவாகவும், அங்கவும் குறைபாடுகள் ஏற்படுவது குறைவாகவும் காணப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கொரின் வாந்தி, மயக்கம் உள்ள தாய்மாருக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதும் குறைவு என்கிறார். பலர் தாய்க்கு வருத்தத்தை உண்டாக்கும் சில ஹோர்மோன்கள் சிகுவின் வளர்ச்சியில் உதவுவதாக நம்புகின்றனர் எனவும் கூறுகிறார்.

Markham Town Council passes a resolution Asking the Canadian Govt. to Investigate Human Rights Violations and Genocide in Sri Lanka

On April 14th, 2009, during a regular council meeting at Markham Civic Centre, Markham Town Council unanimously passed a resolution requesting the Federal Government to investigate possible human rights violations and genocide in Sri Lanka. Thus, Markham becomes the first municipality in Canada to pass a resolution that brings the much needed attention to the genocide of Tamils in Sri Lanka.

About three months ago, close to four thousand Markham residents had signed on petitions asking the Markham local government to do its part in preventing the ongoing genocide of Tamils in Sri Lanka. This effort was kicked off by leadership from Markham youth with a 24 hour wake and famine.

“Our Mayor and council has heard the voices of thousands of Markham residents through democratic channels and therefore have acted on their behalf” said Councillor Logan Kanapathi, a town councillor for ward 7 of Markham.

“Markham is home to tens of thousands of Tamil Canadians and this resolution by the Markham Council is timely, responsive and therefore, much appreciated by all of us,” said Neethan Shan, a Public School Trustee in Markham and a director with Markham Tamils Organization. He further added, “Markham Council and residents have now spoken loudly and clearly. We are not going to sit and watch while Sri Lankan government continues its genocide of Tamils using indescribable force including the use of chemical weapons and cluster bombs.”

This campaign was initiated by Markham Tamil Organization, a group that brings tens of thousands of Tamil residents in Markham together to address social, political and economic needs of the community and to work collectively with other communities for social change.

Araanee Muru, a York University student and a Markham resident, who participated in the 24 hour famine and wake said, “We are thankful that our concerns and our efforts were recognized by the Mayor. We are determined to continue to bring attention to the genocide of Tamil people in Sri Lanka.” Araanee Muru was one of over thirty students who participated in the fast and stayed awake for 24 hours to initiate this effort. “We really need unite together to stop this genocide immediately, not after the ethnic community is wiped out. We don’t want to repeat the same mistakes we made with the situation in Rwanda,” she further stated.

Canada’s Sri Lanka Responsibility

For the past week, the streets in front of Parliament Hill have been home to a sea of Tamils staging massive protests and demonstrations demanding the Canadian government directly intervene in Sri Lanka’s civil war.

The Tamils’ dedication cannot be understated. One would be hard-pressed to remember another instance of hundreds, if not thousands, of protesters continuing their action for seven days running. Of course, this is no ordinary situation; many of those involved in the demonstrations have friends and family stuck in a war zone, which lends an urgency to their actions.

On one level, it would appear the Tamils have succeeded. News reports initially focused on the fact that traffic in the downtown core was in chaos, especially during rush hour, because the protesters were clogging Wellington St., directly in front of the Prime Minister’s Office.

Only later, when it became apparent the protesters were planning to stay, did the newspapers, radio and television really start to focus on the reasons for the Tamils gathering in front of Parliament Hill.

As a result, more Canadians know about the 25-year-old war between Sri Lanka’s Sinhalese majority, and the Tamil minority, which may be entering its final stages, than ever before. Canadians have also learned that as many as 100,000 civilians are trapped in the island’s northeast corner, where government forces are launching massive attacks and the remnants of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) are fighting tooth and nail for survival.

The Tamil protesters are demanding the Canadian government do everything necessary to pressure the Sri Lankan government to cease its hostilities against the LTTE. Such actions include applying sanctions and calling for Sri Lanka to be kicked out of the Commonwealth.

So far, however, the government has only released one statement. On April 11, Foreign Affairs Minister Lawrence Cannon said Canada was concerned about the civilians trapped in the war zone, and called on both parties “to implement a humanitarian pause.”

However, the strongest statements were reserved for the LTTE, at whose feet Mr. Cannon appeared to lay the blame for the current conflict and humanitarian crisis. The LTTE “must stop preventing civilians from leaving remaining LTTE-controlled territory and allow freedom of movement to civilians under its control,” Mr. Cannon said. “Under Canadian law, the LTTE is listed as a terrorist entity. The LTTE must stop all acts that put civilian lives in danger.”

Days earlier, Liberal Leader Michael Ignatieff released a more balanced statement, noting Canada is home to one of the largest Tamil communities outside Sri Lanka, which means it “has a special responsibility to assist in international efforts to bring about a political reconciliation and to ensure that humanitarian assistance reaches those who need it.”

Without taking a side, Mr. Ignatieff said his party will continue to pressure both the Conservatives and UN Secretary-General Ban Ki-Moon to appoint a special representative to the war, and “continue to press for diplomatic engagement and additional humanitarian assistance while strongly condemning these ongoing attacks on the civilian population.”

The Conservatives’ refusal to involve themselves in the conflict, aside from siding with the Sri Lankan government, is troubling. The LTTE has been listed as a terrorist group, a label it likely deserves. And the fact many of the protesters who showed up in front of Parliament support the group makes it difficult to deal with them. But there is every indication the Sri Lankan government has committed equally disturbing atrocities in this decades-old conflict.

The Canadian government must re-evaluate its position vis-à-vis Sri Lanka, and take a realistic position that does not condone the actions of either side. Canada truly is in a unique position to engage this group and find innovative ways forward with moderate Tamils who really want only equality and fair treatment in their homeland.

Courtesy: Embassy Magazine - Apr. 15, 2009

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும்கூட தகவல்தான்.

பறக்கும் சப்பாத்துகள் பட்டங்களாக மிதக்கின்றன!

ஈராக்கில் வைத்து முன்னாள் ஜனாதிபதி புஷ் மீது ஒரு ஊடகவியலாளர் தனது சப்பாத்தை வீசியதுடன், இதன் மகிமை உலகெங்கும் வியாபித்தது.

இந்தியத் தேர்தல் மேடைகளில் சப்பாத்து பட்டமாகப் பறக்க விடப்படுகின்றது. அமைச்சர் சிதம்பரம், பாரதிய ஜனதா தலைவர் அத்வானி, காங்கிரஸ் எம். பி ஜிந்தால, நடிகர் ஜிதேந்திரா என்று பலரை நோக்கி இதுவரை சப்பாத்துகள் வீசப்பட்டுள்ளன.

மற்றொரு அமைச்சரான சாந்தாராம் நாயக் மீது புரியாணி பார்சல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

கோவையில் தி.மு.க கூட்ட மேடை ஒன்றுக்கு அருகில் ஒருவர் தள்ளு வண்டியில் விற்பனைக்கு தக்காளிப் பழத்தைக் குவித்து வைத்திருந்தார். “எதற்காக இவ்வளவு தொகையாக?” என்று ஒருவர் கேட்டபோது, “தேர்தல் கூட்டங்களில் இனித் தேவைப்படலாம்” (எறிவதற்கு) என்று அந்த வியாபாரி பதிலளித்தார்.

‘ராகு’வின் பிரதமர் தகுதிக்கு ‘பிரிய’ தங்கச்சி வக்காலத்து!

இந்தியப் பிரதமராகும் தகுதி, ராகுல் காந்திக்கு இருப்பதாக அன்புத் தங்கை பிரியங்கா இப்போது பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துள்ளார்.

மன்மோகன் சிங்கே அடுத்த பிரதமர் (கட்சி வென்றால்) என்று சோனியா சொல்லி வருகிறார்.

அம்மாவுக்கும் மகளுக்குமிடையே ஒரு ரகசியம் பேணப்படுவது தெரிகிறது.

1944ல் பிறந்த ராஜிவ் காந்தி, 1984இல் தமது 40வது வயதில் பிரதமரானார். 1970 ஜூன் 19ல் பிறந்த ராகுல் காந்திக்கு, அடுத்த வருடம் ஜூனில் 40 வயதாகும்போது, தந்தை வழியில் அவரை இந்தியப் பிரதமராக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்று அதனை தெரிவித்தால் தேர்தலில் பல குழப்பங்கள் வருமென்று அம்மாவுக்கும் மகளுக்கும் தெரியும்.

இது எப்பிடி இருக்கு?

பாவம் சிங்! ஒரு வருடப் பதவிக்காகத் தலையை நீட்டியுள்ள வேள்வி ஆடு!

காங்கிரஸை எப்படியும் ஆட்சியைக் கைப்பற்ற விடுவதில்லையென்று இந்திய மக்கள் முழுமையாகக் களத்தில் இறங்கியுள்ளது சிங் அறியாததா?

கலை - மக்களுக்காக; கலைஞர் - குடும்பத்துக்காக!

ஈழ உறவுகளுக்காக தமிழக திரைப்படக் கலைஞர்கள் கடந்த மாத இறுதியில் பகிரங்கக் கூட்டமொன்றை நடத்தினர். சோனியாவையும், முகர்ஜியையும் தமிழகம் வர விடுவதில்லையென்று இந்த மேடையில் சபதம் எடுத்தனர்.

இயக்குனர் பாரதிராஜா தமது பத்மஸ்ரீ பட்டத்தையே தூக்கி வீசிவிட்டார். இந்த கூட்டத்தில் கவிஞர் தாமரை நிகழ்த்திய உரை கூட்டத்தின் மகுடம் போன்றது.

இதன் சில பகுதிகள் இங்கே:

“அந்தக் காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் புலவர்கள் பரிசு பெற்றனர். இந்த நாட்களில் மக்களைக் கொல்லும் அரசுகளைப் புகழ்ந்து கவி பாடித் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்கின்றனர்”.

“கலை கலைக்காக என்றனர். இப்போ கலை மக்களுக்காக என்றாகிவிட்டது. ஆனால் எங்கள் கலைஞர், எப்போதும் தனது குடும்பத்துக்காகவே”.

“தமிழக முதல்வர் எப்போதும் ஆளும் அரசாங்கத்தின் பக்கத்துக்கே இருப்பார். இது அவரது பழக்கதோஷம்”.

“ஜெயலலிதா அமாவாசை என்றால், கருணாநிதி அமாவாசைக்கு அடுத்த நாள்...”

இப்படிப் பல கதைகளை தாமரை உணர்ச்சியோடு இங்கு விளாசினார்.

அப்பா அம்மாமாருக்காக வீதிகளில் மகள்மார்!

இந்தியத் தேர்தலில் ‘தலை’ வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டு அவர்களது மகள்மார் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

ரேபலி தொகுதியில் போட்டியிடும் சோனியாவுக்கு மகள் பிரியங்கா;

மத்கா தொகுதியில் போட்டியிடும் சரத் பவாருக்கு மகள் சுப்ரியா சுலே;

காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அத்வானிக்கு மகள் பிரதிபா;

தமிழகத்துக்கு நிலைமை அப்படியல்ல; மகன் அழகிரிக்கும் பேரன் தயாநிதி மாறனுக்கும் வாக்குக் கேட்டு ‘மின்னியக்க சக்கர வண்டி’யில் ஓடித் திரிகிறார் முதியவர் கருணாநிதி (மு.க.).

தினை விதைத்தால் தினை; வினை விதைத்தால் வினை!

உள்ளே தள்ளப்படும் நாட்கள் எண்ணப்படுகின்றன

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் திகதி தி.மு.க ஈழத்தமிழருக்காக நீலக்கண்ணீர் வேலைநிறுத்தம் நடத்தியது.

இந்த நாள் இதற்காக, எவ்வாறு தெரிவானது என்பதை ஜெயலலிதா அன்று மாலை பகிரங்கமாக்கினார்.

வைகோ போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் ஜெயலலிதா பங்கேற்கும் முதலாவது பிரசாரக் கூட்டம் அன்றுதான் ஏற்பாடாகியிருந்தது.

அதனைக் குழப்பவே, கருணாநிதி இப்படி ஒரு குழ்ச்சியை மேற்கொண்டாராம்.

ஆனாலும் கூட்டம் களை கட்டியது. திடலெங்கும் மக்கள் தலை.

“கருணாநிதியும் குழுவும் உள்ளே தள்ளப்படுவதற்கான நாட்கள் எண்ணப்படுகின்றன” என்ற பாணியில் ‘ஜெ’ நிகழ்த்திய பேச்சுக்கு, விண்ணதிர்க்கை தட்டல் கிடைத்தது.

அதுசரி, ‘உள்ளே’ என்றால் எங்கேயோ?

உதாசனன் உலா விருந்து

கலோரிகளை அட்டவணைப்படுத்துக

உணவுச் சாலைகளிலும், பாடசாலை சிற்றுண்டிச் சாலைகளிலும், விலைகளுடன், உணவின் கலோரிப் பெறுமானத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கும்படி ஒன்றாறியோ வைத்தியர்கள் சங்கம் கேட்டுள்ளது. கலோரிப் பெறுமானங்களைத் தெரிந்து கொண்டால், வயது வந்தவர்களும், சிறுவர்களும் கூட உணவுகளைத் தெரிந்து உண்பர் என்பது கணிப்பு. பெண்களுக்கு நாளாந்தம் 1600-1800 கலோரிகளும், ஆண்களுக்கு 2,000 - 2,400 கலோரிகளும் தேவைப்படுகிறது. சிறுவர்களுக்கு அவர்களின் வயதுக்கும், உடல் நிறைக்கும் ஏற்றளவில் மாறுபடும். நான்கில் ஒரு கனடியச் சிறுவர் அதிக நிறையுடன் காணப்படுகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வளர்ந்த பின் அதிக எடையுள்ளவர்களாகின்றனர்.

2010 - வேலை இழப்பு 9.5%

2010 இல் வேலையற்றோர் தொகை 9.5% இனை அண்மிக்கும் என Pedro Antunes of Conference Board of Canada தெரிவித்துள்ளது. 2009 இல் 340,000 வேலைகள் இழக்கப்படவுள்ளன என அது எதிர்வு கூறியுள்ளது.

ஒன்றாறியோ 2வது இடம்

கனடாவில் பசுமையான மாகாணங்களின் வரிசைக் கணக்கெடுப்பில் ஒன்றாறியோ இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது. முதன் முறையாக வழங்கப்பட்ட இந்த தரவரிசைப்படுத்தலில், பிரிட்டிஷ் கொலம்பியா முதலாவது இடத்தை C+ - 69 புள்ளிகளுடன் பெற்றுள்ளது. ஒன்றாறியோ 67 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பிரின்ஸ் எட்வர்ட் தீவு பிறவுண் நகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 32 புள்ளிகளைப் பெற்று F தரத்திலுள்ளது.

வார நாட்களில் இலவச தரிப்பு இல்லை

ரொறன்ரோ 'சப்வே' நிலையங்களிலுள்ள இலவச வாகனத் தரிப்பு நிலையங்களின் பாவனையில் முக்கிய மாற்றங்கள் கடந்த மாதம் (ஏப்ரல்) முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. திங்கள் - வெள்ளி நாட்களில் பிற்பகல் மூன்று மணி வரை இலவசமாக வாகனங்களை நிறுத்த முடியாது. ஆனால் வார நாட்களில் பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னரும், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இப்போது போலக் கட்டணம் செலுத்தாது நிறுத்த முடியும்.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

ரொறன்ரோவில் வேலையிழப்போர் தொகை அதிகரித்துச் செல்வதால், பொதுநலப்படிக்கு விண்ணப்பிப்போர் தொகையும் அதிகரித்துச் செல்கிறது. நகரில் இயங்கும் 14 சமூக சேவை நிலையங்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. ரொறன்ரோ நகரப் பகுதியில் புதிதாக வேலையிழப்பவர்கள் பொதுநலப்படி பெற வேண்டுமானால் 416 397 0330 இலக்கத்தை அழைக்க வேண்டும். வேலைப் பயிற்சி உட்பட்ட பொதுத் தகவல்களைப்பெற வேண்டுமானால், 416 392 2956 இலக்கத்தை அழைக்க வேண்டும்.

ரொறன்ரோவில் தீயினால் ஏற்படும் விபத்து மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் மொத்தம் பன்னிரண்டு பேர் ரொறன்ரோவில் இதனால் மரணமாகினர். பெரும்பாலானவை, குடியிருப்புகளில் இரவினில் அல்லது அதிகாலை வேளைகளில் தீப்பிடித்ததால் நிகழ்ந்தவையாகும். தீ எச்சரிக்கை மணி சரியாக இயங்காமல் பலரது மரணத்துக்கு வித்திட்டுள்ளது.

கடன் அட்டை (credit card) சம்பந்தப்பட்ட வட்டி மற்றும் கட்டணம் என்பவற்றில் காணப்படும் ஏற்றத்தாழ்வு, துஷ்பிரயோகம் போன்றவைகளை நீக்குவதற்கான சில சட்ட நடவடிக்கைகளைக் கனடிய மத்திய அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது. மாதாந்தம் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு அதிகரிக்கும் வட்டியால், பண நடமாட்டம் மக்கள் மத்தியில் வெகுவாகக் குறைந்து வருவதாக மத்திய அரசுக்கு அண்மையில் பல புகார்கள் கிடைத்து வந்தன.

ஒன்றாறியோ மாகாணத்தில் வாகனங்கள் ஓட்டிச் செல்கையில் சாரதிகள் செல்லிடத் தொலைபேசிகளைப் (cell phones) பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டம் கடந்த மாதம் 22ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. கையடக்க மின்னியல் உபகரணங்கள் மூலம் மின்னஞ்சல் அனுப்புவது, வாசிப்பது, video games, MP3, DVD players போன்றவைகளையும் பயன்படுத்த இச்சட்டம் தடை விதிக்கின்றது. ஆனால், 911 இலக்க அழைப்புகளுக்கு செல்லிடத் தொலைபேசியைப் பயன்படுத்த முடியும்.

கனடாவில் 'பெருங்குடி' மக்கள் தொகை அதிகரித்து வருகின்றது. பொருளாதார நெருக்கடி இதனைக் குறைக்கவில்லை. கடந்த வருட மதுபானப் பாவனையாளர் தொகை 4.3 விதத்தால் அதிகரித்துள்ளது. இவர்களுள் அதிகமானோர் பியர் குடிவகையையே கூடுதலாகப் பாவிக்கின்றனர். ஒரு வருட காலப் பகுதியில் எட்டரை பில்லியன் டாலர்க்கும் அதிகமான பியர் குடிபானம் இங்கு விற்பனையாகியுள்ளது. இரண்டாவது இடத்தை 'வைன்' வகித்து வருகின்றது.

'அழைக்க வேண்டாம் - தொலைபேசி இலக்கங்கள்' (Do-Not-Call List) ஏற்பாட்டினை ஐந்தாண்டுகளுக்கு நடைமுறைப்படுத்த அதற்குப் பொறுப்பான CRTC நிறுவனம் ஆலோசிக்கின்றது. 'ரெலிமாக்கட்டிங்' நிறுவனங்களின் தொலைபேசித் தொல்லைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக, விரும்பும் வாடிக்கையாளர்கள் இதிலிருந்து தம்மை விடுவிக்க வசதியாகக் கடந்த ஆண்டில் இந்த முறை அமுலுக்கு வந்தது. இதனை முன்றாண்டுகளுக்குப் பரிட்சார்த்தமாக நடத்தவே முதலில் தீர்மானிக்கப்பட்டது. இப்போது இதனை ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க ஆலோசிக்கப்படுகின்றது.

இறப்பின் பின்னர் மனித உடலுறுப்புகளையும், தோல் பகுதிகளையும் தானம் செய்யும் அறிவினை இளையோர் மத்தியல் அதிகளவில் பரப்புகை செய்யும் செயற்பாடுகளைக் கனடிய அரசாங்கம் இப்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான பலவகை விளம்பரங்கள் ஊடகங்கள் வாயிலாகவும், பொது இடங்களிலுள்ள பதாகைகள் வழியாகவும் வெளிவரவுள்ளன. 'நாம் இறந்தாலும் இன்னொருவருக்கு வாழ்வளிக்கலாம்' என்பது இதன் தாரக மந்திரமாக இருக்கும்.



பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

அதிபர் பிரயாணம் - 10

நான் பாடசாலையை நடத்திய பாங்கு புத்தூர்வாசிகள், அதிலும் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே எனக்கு பெருமதிப்புக் கொடுத்தனர். அவர்களுக்கும் எனக்குமிடையே ஒரு நல்ல இணைப்பாக ஜெகநாதன் விளங்கினார். எனவே ஜெகநாதன் சொன்னதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. சிறிது நேரம் யோசித்து விட்டு, 'இன்று மாலை விஸ்வநாதனை அழைத்துக் கொண்டு வாடும்' எனப் பணித்தேன். மாலை விஸ்வநாதன் வந்தார். பல்விவாக நின்றுார். உட்காருமாறு விழித்தேன். ஜெகநாதன் நின்றுார். விஸ்வநாதனுக்கு நான் அழைத்த விசயம் தெரியும். ஆகவே, என்னை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சப்பட்டவர் போன்று என்னையே பார்க்காமல் உட்கார்ந்திருந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்திலே கல்வியியல் துறையில் பேராசிரியராக இருந்தவர் கலாநிதி பிரேமதாசா உடுகம. 1970ல் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா அரசு பதவிக்கு வந்தது. S.L.F.Pயின் ஆதரவாளரான பிரேமதாசா உடுகம கல்வி அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஆகி அதன் பின்னர் அரசியல்வாதியுமானார். திருகோணாமலை மாவட்டத்தில் 'சேருவில்' தொகுதியில் S.L.F.P அபேட்சகராக 1977 ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர். "யாழ்ப்பாணச் சமூகம் ஒரு முன்னேறிய சமூகம் எனக் கருதுகிறீர்களா" என ஒரு சமயம் வினா எழுப்பிய உடுகம, இன்றும் தமது சமூகத்தில் ஒரு பகுதியினரைப் பாடசாலைகளில் கல்வி கற்க விடாது தடுத்து வைக்கும் சமூகம் ஒன்று எப்படி முன்னேற்றமான சமூகமாக இருக்க முடியும்" எனக் கேட்டார்.

நான் இதனை விஸ்வநாதனிடம் எடுத்துக் கூறினேன். தொடர்ந்து, "நீங்கள் சின்னப்பு ஆசிரியருக்கு வழியில் மறித்து அடிக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் செயலினை நான் ஒரு பொழுதும் அங்கீகரிக்கமாட்டேன். என் விருப்பத்துக்குமாறி நீங்கள் செய்வதாயிருந்தால் அன்று தொடக்கம் இந்த ஆசனத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு இங்கே அதற்குப் பின் என்ன வேலை. நீங்கள் யோசித்துச் செய்யுங்கள்" என்றேன். சிறிது யோசித்த விஸ்வநாதன், "நாங்கள் அப்படி ஒன்றும் செய்யமாட்டோம்" என்றார். "மிக்க நன்றி" என்றேன். அத்தனை விசுவாசம் அவர்களுக்கு என்மேல் இருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரையும் 1976ல் விட்டு வரவேண்டி வந்தது மனவருத்தமானதே. ஆனால், மறுநாள் பாடசாலை சென்றிருந்தபோது திரு. சின்னப்பு அவர்களின் விடுப்புக்கான கடிதம்

என்னை வரவேற்றது. அவருக்கு இளைஞர்களின் நடவடிக்கை பற்றிச் சூசகமாகத் தெரிந்திருக்கிறது என அறிந்தேன். திரு சின்னப்பு மிகவும் பண்பானவர். அடக்கமானவர். கடமை உணர்ச்சி உடையவர். வில்லங்கங்களில் மாட்ட விரும்பாத கண்ணியர். ஆகவே அன்று மாலை அவரது வீடு போய் நடந்தவற்றினை எடுத்துக் கூறினேன். அவருக்கோ பிரச்சனைகளில் தன்னை ஈடுபடுத்த விருப்பமில்லை. தயங்கினார். ஆகவே மறுநாள் காலை நாளே எனது ஸ்கூட்டரில் சென்று அவரைப் பாடசாலைக்கு அழைத்து வந்தேன். பிரச்சனை ஏதும் ஏற்படவில்லை. சுமுகமாகப் பாடசாலை நடைபெற்றது. அந்தச் சமூகத்தினைச் சேர்ந்த ஆசிரியர்களைப் பாடசாலையில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோப்பாய் தொகுதி பரராளுமன்ற உறுப்பினர் திரு. கதிர்வேற்பிள்ளையினுடைய திட்டம் வெற்றியீட்டியதை மிக விரைவிலேயே எம்மால் உணர முடிந்தது.

1942லே அன்றைய சட்டசபையினால் நியமிக்கப்பட அமரர் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரா தலைமையிலான விசேட குழு மாணவர் கல்வியில் நடைமுறைப்படுத்துதற்கெனச் சில சிபார்க்களைச் செய்தது. அவற்றில் பிரதானமானவை மூன்று:

1. ஒவ்வொரு மாணவனும் பாடசாலையில் இலவசமாக, சிறந்த கல்வி கற்பதற்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

2. ஆங்கில மொழிக்குப் பதிலாக தாய் மொழியே கல்வி மொழியாக அமைய வேண்டும்.

3. ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது பெற்றோர்களது சமயம் பாடசாலையில் போதிக்கப்படவேண்டும்.

இந்தச் சிபார்க்களில் முதலாவதில் ஒரு பகுதியைத் தவிரந்த ஏனைய சிபார்க்கள் யாவுமே உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், முதலாவது சிபாரசில் ஒரு பகுதியான ஒவ்வொரு மாணவனுக்கும் இலவசக் கல்வி என்பது ஒரு சமூகத்தினைப் பொறுத்த அளவிலே எட்டாக் கனியாகிவிட்டது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வரை புத்தூரின் சுற்று வட்டாரங்களில் வாழ்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவராகவே வாழ்ந்தனர். இந்தச் சந்தர்ப்பத்திலே அமரர் குரன் பற்றி மீண்டும் ஒருமுறை பார்க்கலாம் என எண்ணுகிறேன். "பல நாற்றாண்டு காலமாக ஈழத் தமிழினத்தில் அடிப்படை மனித உரிமைகள்

கூட கொடுமாக மறுக்கப்பட்டு வந்த சமூகத்தில் பிறந்தவரான குரன் கல்வியறிவு, அதனூடாகப் பெறப்படும் விழிப்புணர்வு, சைவசமயப் பற்று என்பவற்றின் மூலமே நிரந்தர விடுதலையையும் மேம்பாட்டையும் அடையலாம் என்ற சிந்தனையுடனும் செயற்பட்டுள்ளார்" என குரன் சுயசரியின் பதிப்பாசிரியர் ராஜகந்தன் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசியல் யாப்பின் பிதாமகர் கலாநிதி. அம்பேத்கார் அவர்கள் குரனைப் போன்று தாழ்த்தப்பட்டவராய் ஒரு இந்துவாகத்தான் பிறந்தார். ஆனால் அவர் குரனைப் போலல்லாமல் தம்மை ஒதுக்கி வைத்த சமூகத்திலும் பார்க்க தான் பிறந்து வளர்ந்த மதத்திலேயே பழி தீர்த்துக் கொண்டார். பல இலட்சம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடன் புத்த மதத்தினை அம்பேத்கார் அவர்கள் தழுவிக்கொண்டார். அப்போது ஈ.வே.ரா. பெரியாரவர்களையும் புத்த மதத்தினைத் தழுவுமாறு அம்பேத்கார் வேண்டினாராம். பெரியார் அதற்கு மறுத்துவிட்டார். பெரியார் குரன் கொள்கை அளவிலே தம்பிள்ளைகள் சைவச் சூழலிலே கற்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக நின்றுதல் என் உள்ளத்தில் மிக உயர்ந்த இலட்சியவாதியாக இடம் பெற்றுள்ளார்.


புத்தாருக்கு அருகாமையில் உள்ள பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தோர் சிலர் அம்பேத்காரின் வழியினைப் பின்பற்றினார்கள். புத்த மதத்தினைத் தழுவிக்கொண்டனர். இது ஒரு சாதிய எதிர்ப்புக்கான செயற்பாடே அன்றி நம்பிக்கை காரணமாக ஏற்பட்டதல்ல. இவர்கள் சில வருடங்களிலே மீண்டும் சைவர்களாகி விட்டனர் என்பது தான் உண்மை. இதன் விளைவாக புத்தாரின் சுற்று வட்டாரத்தில் ஸ்ரீபஞ்சசீஹ, ஸ்ரீவிபசி என இரண்டு சிங்கள பெளத்தபாடசாலைகளை அரசாங்கமே தோற்றுவித்தது. சிங்கள ஆசிரியர்கள் அங்கே நியமனம் பெற்று வந்து பாடம் போதித்தனர். நான் ஸ்ரீசோமால்கந்த கல்லூரியில் அதிபர் பதவி ஏற்ற சமயம் இந்த இரண்டு பாடசாலைகளும் அங்கே இயங்கி வந்தன.

ஸ்ரீசோமால்கந்தாவில் சிறுபான்மை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சார்ந்த சமூகத்தினருக்கு இருந்த மனப்பயம் போய்விட்ட காரணத்தால் கூடிய தொகையில் மாணவர்கள் எமது பாடசாலையில் கற்பதற்காக வந்து சேர்ந்தனர். அதன் விளைவு அந்தச் சிங்களப் பாடசாலைகள் இரண்டுமே மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்காளாயின. முடுவிழாவிருக்குக் காரணாயிருந்த புண்ணியம் என்னைச் சேர்ந்தது. கதிர்வேற்பிள்ளை அவர்களின் அபிலாசையும் எளிமையாக நிறைவு பெற்றது.

விளையாட்டுப் போட்டி அனுபவம் பாடசாலைகளிலே விளையாட்டுப் போட்டிகள் பெரிய கொண்டாட்டங்கள். மாணவர்களை நான்கு இல்லங்களாகப் பிரித்திருந்தோம். மழுவாயர், கந்தையா, தில்லைநாதர், பொன்னம்பலம் எனப் பாடசாலையின் நிறுவியவர், (33ம் பக்கம் வருக)


ONE STATE AT WAR, LET TWO STATES IN PEACE

ரொறன்ரோவிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்னால் கனடிய தமிழ் மாணவர் ஏற்பாட்டில் தொடர் கவனயீர்ப்பு





நிகழ்வின் பதிவு
புரா

வெள்ளை மாளிகை முன்னால் அமெரிக்க - கனடியத் தமிழர் எழுச்சிப் பேரணி



Save Tamil People - FREE TAMIL EELAM North American Tamils in front of White House



நிகழ்வின்
பதிவு
கோகுலன்

கனடியத் தலைநகரில் இரா கவனயீர்ப்பு - வீதி மறியல் - உண்ண



ஜாக் லேட்டன்
என்.டி.பி. தலைவர்



2ஆம் பக்கம்
பார்க்க

இரு வாரங்கள் இடம்பெற்ற ணா நோன்பு - உரிமைக்குரல் பேரணி

ஏப்ரல்
07-21



உண்ணா நோன்பிருந்த ஐவர்



கண்ணீர் சொரிய
முழங்காலில் பிரார்த்தனை



இது உங்களுக்கு...!



வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மானம் உங்களுக்கு உறுதியாகிறது!
(மேம்பாடு, தொடர்ச்சு, சேவைகளைக் குறித்து)




HomeLife/ Future Realty Inc.

Realtor Member

262 Markham Road

Scarborough, ON M1J 3C5



Sinna S Rajagopal
Sales Representative
Bus: 416-264-0101
Cell: 416-727-8647
sinnarajagopal@hotmail.com

கனடாவின் மேற்கு நகரங்களில்
தமிழர் பேரெழுச்சி





பெண்ணின் பொழுது


சிவாஜினி பாலராஜன்

14




Overcast Stitch

இத் தையல் விளிம்புகளினைத் தைக்க பாவிக்கப்படும். சாதாரணமாக ஊசியினை துளையினூடாக விட்டு மறுபுறமாக எடுத்தல் வேண்டும். மூலையில் வரும் போது மூன்று தையல் போட வேண்டும்.



Whip Stitch


இத் தையலானது வெவ்வேறு துண்டுகளைப் பொருத்துவதற்குப் பாவிக்கப்படும். பொதுவாக ஒரு சதுரப் பெட்டியினைத் தைப்பதற்கு நான்கு பக்கங்களையும் இணைப்பதற்கு இத்தையல் உபயோகப்படும். இரண்டு துண்டுகளை படத்தில் காட்டியவாறு வைத்துக் கொண்டு இரண்டையும் சேர்த்து இரண்டு துண்டுகள் ஊடாகவும் ஊசியினைச் செலுத்தி மறு பக்கமாக எடுக்க வேண்டும்.



Gobelin Stitch

இது கிட்டத்தட்ட Long Stitch போன்றது ஆனால் சாய்வாகப் பாவிக்கப்படும். அத்துடன் இவ்வாறு சாய்வாகப் பாவிக்கும் போது நீங்கள் விரும்பிய நளத்தில் இவற்றைப் பாவிக்கக் கூடியதாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் படத்தினை அவதானித்தால் தெரியும் முதலாவது தையலும் நான்காவது தையலும் இரு மூலைகளை இணைக்கின்றது. ஆனால்

இரண்டாவது தையலும் மூன்றாவது தையலும் நடுவில் ஒரு சதுரத்தினை உள்ளடக்கி அச் சதுரத்திற்கு இரண்டு புறமும் உள்ள சதுரங்களின் மூலைகளை இணைக்கின்றது.



Back Stitch

இதில் தையலின் நீளங்கள் வேறுபடலாம். பொதுவாக ஊசியினை கீழ்ப்பக்கமாக குத்தி மேலுக்கு எடுக்க வேண்டும்.

மிளாஸ்டிக் கன்வஸ் Placemat, Coasters

இதில் வரும் கோப்பைக்கு அடியில் போடும் விரிப்பினை (Place mat) எவ்வாறு செய்வது எனப் பார்க்கலாம். பொதுவாக இந்தக் கன்வஸில் பலவிதமான அளவுகள் வருகின்றன என முன்பே

சொல்லியிருந்தேன். அதில் நாங்கள் 14 ஓ 17 மிளாஸ்டிக் கன்வசினை தெரிவு செய்து கொள்வோமாயின் எங்களுக்கு அளவு பார்த்து வெட்டும் வேலை இருக்காது. Coaster செய்வதற்கு அதற்குரிய அளவில் 4 ஓ 4 வெட்டியபடியே விற்கின்றது. அதனை வாங்கிப் பாவிக்கலாம் அல்லது நீங்களே பெரிய துண்டிலிருந்து இந்த அளவில் வெட்டிக் கொள்ளலாம். நூலினை (wool) அனைவரும் தங்களுக்குத் தேவையான நிறத்தில் தெரிவு செய்து கொள்ளலாம். நான் இங்கு மூன்று நிற நூலினைத் தெரிவு செய்துள்ளேன்.



விளிம்பினை overcast stitch மூலம் நிரவுதல் வேண்டும். பின்னர் விரும்பின நிற நூலினால் (wool) ஒற்றையாக அரைக் குறுக்குத் தையலினால் நான்கு சதுர இடைவெளிகளை நிரப்பவும். அடுத்து வெள்ளை நிற நூலினால் ஒரு சதுர இடைவெளியும் Gobelin Stitch இனால் சாய்வாக இரண்டு சதுர இடைவெளிகள் ஒரேயடியாக நிரப்பி மீண்டும் அடுத்த வரி சதுரத்தினை வெள்ளை நூலினால் நிரப்பவும். இவ்வாறு இதில் தனியாக ஒரே விதமான அதாவது Gobelin Stitch இனை மட்டுமே பாவித்து இவை இரண்டினையும் தயாரித்துக் கொள்ளலாம்.

ஒரு குடையின் கீழ் சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat

2853 Lawrence Ave. East

Scarborough

416 261 4737

Furniture & Mattress

2859-2861 Lawrence Av. E.

Scarborough

416 266 3077

Grocery &
Vegetables

2863 Lawrence Ave. East

Scarborough

416 261 3881

Video & Audio

2865 Lawrence Ave. East

Scarborough

416 261 3881

Not just a Tamil problem..

failed to play a meaningful role in bringing the humanitarian crisis in northeast Sri Lanka to an end. Instead, it sits idle as the Sri Lankan armed forces continue to bomb and shell civilians.

Countries like Canada have continued to call for a ceasefire and have consistently called on the parties to cease hostilities. As of April 26, the LTTE confirmed that it had ceased offensive operations and once again called for a ceasefire, which the Sri Lankan defence minister flatly rejected. This is the same minister who for weeks was adamant that there were only 70,000 or so Tamils in the "no fire zone" despite NGO estimates ranging from 150,000 to 250,000. But just last week, more than 100,000 Tamil civilians emerged from the "no fire zone" and are being prepped for clearance to one of several internment camps set up by the government.

Canada should take a bold step and increase its pressure on Sri Lanka to cease all hostilities. As a first step, Canada should recall its high commissioner to Sri Lanka, and bring this matter to the United Nations Security Council through one of its allies. It should join other foreign governments and impose trade restrictions. Canada can also contribute by offering to be part of a human-rights monitoring mission and certainly will be asked to assist with the humanitarian efforts in the weeks and months to come.

But before any of this can be implemented, Canada should acknowledge that what is taking place in northeast Sri Lanka is an international human rights issue, and not just a Tamil one. Canada and the world cannot be silent observers as yet another crisis evolves; it has to be an ardent advocate and do the right thing.

Courtesy: Toronto Star - April 30, 2009

Tamils caught on sinking..

Canada could easily use its influence in international forums such as the United Nations and the Commonwealth to pressure the government of Sri Lanka to engage in an immediate ceasefire and begin negotiations with the Tamil Tigers to bring a peaceful resolution to the conflict respecting the legitimate political aspirations of the Tamil people.

The frustration of many Tamil Canadians is that as we cry for help, we see potential rescue planes circling overhead; however, these planes are unable or unwilling to rescue our loved ones from a doomed ship.

Courtesy: Toronto Sun - April 24, 2009

கோடை விடுமுறை காலத்தில் மாணவருக்கு வேலை வாய்ப்பு

இந்த வருட கோடைகால மாணவர் வேலை வாய்ப்புத் திட்டம் பற்றி ஒன்றாயிரம் அரக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாணவருக்கு வாய்ப்பளிக்கும் வேலை வழங்கும் நிலையங்களுக்கு, ஒரு மாணவருக்கு இரண்டு டாலர் வீதம், 16 வாரங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். மேலதிக விபரங்களை www.ontario.ca/summerjobs இணைய முகவரியில் பெறலாம். தொடர்புக்கான தொலைபேசி இலக்கம்: 1-800-387-5656.

கோடை காலத்தில் சுயமாக ஏதாவது வேலையை ஆரம்பிக்கவிருக்கும் மாணவர்களுக்கான திட்டமொன்றினையும் ஒன்றாயிரம் அரக அறிவித்துள்ளது. இவர்களுக்குப் பயிற்சி, ஆதரவு ஆகியவை வழங்கப்படுவதுடன் நிதியுதவியாக முவாயிரம் டாலர்களையும் வழங்க ஏற்பாடாகியுள்ளது. பூரண விபரங்களை www.ontario.ca/summercompany அல்லது www.ontario.ca/summer-jobs இணைய முகவரிகளில் பெறமுடியும்.

அரசாங்க சேவையில் பயிற்சிபெற விரும்பும் மாணவர்களுக்கான கோடை கால வேலைத் திட்டமொன்று பற்றிய விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வேலைக் காலம் ஆறு முதல் எட்டு வாரங்களைக் கொண்டது. www.ontario.ca/careers என்ற இணையத் தளத்தில் Youth and New Professionals, then Summer Employment Opportunities பிரிவில் முழு விபரங்களையும் பெறலாம்.



யசோ சின்னதுரை
கனடிய சட்டத்தரணி

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

Real Estate Law

Residential &

Commercial

Business Law



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

30

சிட்டுக்களே வாருங்கள்!

உங்கள் படிப்பில் ஆவலும், ஆசையும் கொண்டுள்ள மாமாவின் முக்கிய சில கருத்துகளை உங்களின் வாழ்நாள் முழுவதற்கும் உதவுபவை. நீங்கள் மிகவும் சிறிவர்கள், களங்கமில்லாதவர்கள் என்றெல்லாம் தெரிந்திருந்தாலும் உங்களின் படிப்புக்கு எப்படையெல்லாம் ஆலோசனை கூறலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக மாமா உள்ளார். இன்று உங்களுக்காக கூறும் முக்கிய விடயம் உங்களது படிப்பு நேரத்தில் உங்கள் கவனத்தை எப்படி ஒரு முகச் சிந்தனையாக்குகின்றீர்கள் என்பது பற்றியதாகும்.

'Concentration' என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அடிக்கடி உங்கள் ஆசிரியர்கள் 'Please concentrate' என்று கூறிக் கொண்டிருப்பீர்கள். உண்மையில் இது மிகவும் முக்கியமானது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். இரானுவத்தினர் பயிற்சி செய்யும் போது 'Attention Please' என்று பலத்த குரலில் நெறிப்படுத்தப்படுவார்கள். அப்போது எல்லோரும் ஒன்றாகி விடுவார்கள்; துவக்குகளை ஒரே மாதிரி தூக்கி வைத்துக் கொள்வார்கள்; நிமிர்ந்து நின்று கொள்வார்கள். எனவே இந்த 'Attention' என்பது கூட கவனம் செலுத்துங்கள் என்ற பொருள்பட்டாலும் உங்களது படிப்பு விடயத்தில் சற்று மாற்றம் அடைகின்றது. நீங்கள் ஒவ்வொருவரும் இரானுவத்தினர் போல் இல்லை. நீங்கள் உடை உள்ளம் சிந்தனை எல்லாவற்றிலும் வேறுபட்டவர்கள். எனவேதான் படிப்பில் கவனத்தினை ஒருமுகப்படுத்துங்கள் என்கின்றனர்.

Concentration என்ற ஆங்கில சொல்லுக்கு 'Bring toward a central point' என்று பொருள் கொள்ள முடிகின்றது. ஒருமுகப்படுத்துதல், ஒருமுகச் சிந்தனை, கூர் நோக்கு, எழுத்தாற்றல் போன்ற பல தமிழ்ப் பதங்கள் உள்ளன. இதன் அர்த்தம் படிப்பில் முழுமையான கருத்துன்றலையே குறிப்பிடுகின்றது. எவர் ஒருமுக சிந்தனை செய்கின்றார்களோ அவர்களே வெற்றி பெறுவர்.

இன்று சிட்டுக்களாகிய உங்களால் எந்த ஒரு பாடத்திலும் முழுமையான கவனத்தினை செலுத்த முடிவதில்லை. நீங்கள் வகுப்புகளில் கைகளில் தொலைபேசி வைத்திருப்பீர்கள், விளையாட்டு கருவிகளை வைத்திருப்பீர்கள், நொறுக்கு தீனியுடன் இருப்பீர்கள். உங்கள் ஆசிரியர்கள் சுதந்திரமாக உங்களை விட்டு விடுவதால் எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.

உங்கள் வாழ்வுக்கு உதவப் போகின்ற இந்த ஒருமுகச் சிந்தனை எப்போதும் உதவி வரும். எந்தப் பாடத்தினையும் எளிதில் புரிந்து கொள்ள இதுவே உதவுகிறது. உங்களால் பரீட்சையில் உயர்ந்த புள்ளி பெறவும் முடியும்.

ஒருமுகச் சிந்தனை என்று படிப்பில் மட்டுமல்ல வாழ்வு முழுவதும் உதவ போகின்றது. இளவயதில் படிப்புக்கும் நடுத்தர வயதில் தொழிலுக்கும், முதிய வயதில் யோக பயிற்சிக்கும் இதுவே உதவுகின்றது. எனவே சிட்டுக்களே நீங்கள் எந்த ஒரு பாடத்திலும் முழுமையான ஒரு முகச் சிந்தனை கொள்ளுங்கள். உயர்ந்த படிப்புகளில் ஏறிச் செல்வீர்கள்.

மீண்டும் சந்திப்போம்.

The Law office of
GARY
Anandasangaree


416 321 1100

Gary Anandasangaree
Barristor and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us....

Financial Assistance

Financial Assistance may be available for those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- EI - currently receiving / received recipients
- Maternity benefits received recipients

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Week-ends & Evening Courses

Canadian Security Courses,

QA / Software Testing, AccPac, Quick books, Ms Office,
Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)

Tel: 416-321-9911
2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8

Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941
2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5

தமிழருக்குத் தேவையான சில மின்னஞ்சல் முகவரிகள்

பல்வேறு பரப்புரைகளையும் புகலிடத் தமிழர்கள் மிகவும் வீச்சுடனும் முச்சுடனும் மேற்கொண்டு வருகின்ற காலமிது. இதனால் சர்வதேச அரங்கில் சில அசைவுகளையும் தற்போது அவதானிக்க முடிகின்றது. பரப்புரையில் கலந்து செயற்பட விரும்பும் பலர் நேரடியாகவும், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாகவும், கனடியத் தமிழ் வானொலி, சி. எம். ஆர். பல்கலாசார வானொலி மற்றும் ரிவிஜு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் வேண்டிக் கொண்டதற்கிணங்க, சில முக்கியமான மின்னஞ்சல் முகவரிகள் இப்பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

US President: comments@whitehouse.gov; president@whitehouse.gov
Vice President of USA: vice_president@whitehouse.gov
Michelle Obama info@barackobama.com
US Ambassador to Sri Lanka Mr. Robert O Blake: blakeR2@state.gov
US assistant Secretary for South Asia:
Boucher, Richard: BoucherRA@state.gov

US Senators

kerry@kerry.senate.gov
 senator_mccain@mccain.senate.gov
 Frederick_jones@foreign.senate.gov
 senator_leahy@leahy.senate.gov
 senator@casey.senate.gov

United Nations Organization

npillay@ohchr.org; guterres@unhcr.org;
 ngochr@ohchr.org; bpi@unesco.org;
 InfoDesk@ohchr.org; secr@ohchr.org.

Walter Kaelin: walter.kaelin@oefre.unibe.ch

UN Secretary General Ban Ki-Moon KI-MOON@UN.ORG/
 info@un.org/SG@UN.ORG

UN Member States E-Mail Addresses

switzerland@un.int, sweden@un.int , netherlands@un.int,
 germany@un.int, greece@un.int , islun@undp.org , australia@un.int,
 austria@un.int , belgium@un.int, canada@un.int,
 cuba@un.int, cyprus@un.int , denmark@un.int , finland@un.int ,
 france@un.int, austria@un.int , azerbaijan@un.int, france@un.int,
 germany@un.int, german-mission-consulate-gic-1@netlink1.net, hun-
 gary@un.int, ireland@un.int, italy@un.int, lithuania@un.int, nether-
 lands@un.int, poland@polandun.org, portugal@un.int,
 romania@un.org, slovenia@un.int, spain@spainun.org,
 swaziland@un.int, sweden@un.int, vertretung-un@nyc.rep.admin.ch,
 uno_us@mfa.gov.ua, uk@un.int,

UNICEF Contacts

unicef@unicef.org.au, bstrang@unicef.ca, cbellamy@unicef.org.

Amnesty International - sct@amnesty.org.uk,

Human Rights Watch - hrwgva@hrw.org, adamsb@hrw.org, adipa-
 tr@hrw.org, cottoma@hrw.org, hrwdc@hrw.org, hrwgva@hrw.org,
 hrwla@hrw.org, hrwnyc@hrw.org, hrwsl@hrw.org, hrwuk@hrw.org,
 rossj@hrw.org, beckerj@hrw.org,

EU Commisone for Trade: Catherine.Ashton@ec.europa.eu,

Benita.Ferrero-Waldner@ec.europa.eu,
 Louis.Michel@ec.europa.eu, Catriona.Carmody@ec.europa.eu, Peter.M
 ANDELSON@ec.europa.eu, Julian.Wilson@ec.europa.eu, Peter.Power@
 ec.europa.eu, Michael.JENNINGS@ec.europa.eu,
 Joao-Luis.Aguiar-
 Machado@cec.eu.int, antonio.buccarella@consilium.europa.eu, Monika.
 Weymann@cor.europa.eu, presse.cabinet@consilium.europa.eu

Members of EU parliament who influence on Sri Lanka

jean.lambert@europarl.europa.eu, robert.evans@europarl.europa.eu, jos
 eph.daul@europarl.europa.eu, martin.schulz@europarl.europa.eu,
 info@grahamwatsonmep.org, monica.frassoni@europarl.europa.eu, dan
 iel.cohn-bendit@europarl.europa.eu, europaausschuss@bundestag.de,
 Pierre.Philippe@ec.europa.eu, Rosamaria.Gili@ec.europa.eu,

UK Foreign Ministry Contacts:

foraffcom@parliament.uk, colombo.general@fco.gov.uk,
 Richard.Atraktzi@fco.gov.uk, JAMESRG@parliament.uk

French Foriegn Ministry

https://pastel.diplomatie.gouv.fr/bacou/default.asp?lang=gb

EU Foreign Affairs

Jacek SARYUSZ-WOLSKI Chairman jacek.saryusz-
 wolski@europarl.europa.eu
 Libor ROU?EK Vice-Chairman libor.roucek@europarl.europa.eu
 Michael GAHLER Vice-Chairman michael.gahler@europarl.europa.eu
 Janusz ONYSZKIEWICZ Vice-Chairman
 janusz.onyszkiewicz@europarl.europa.eu
 Ioan Mircea PA?CU Vice-Chairman
 ioanmircea.pascu@europarl.europa.eu
 jacek.saryusz-wolski@europarl.europa.eu,
 libor.roucek@europarl.europa.eu, michael.gahler@europarl.europa.eu,
 janusz.onyszkiewicz@europarl.europa.eu,
 ioanmircea.pascu@europarl.europa.eu,
 presse.cabinet@consilium.europa.eu

EU International Trade

Helmuth MARKOV Chairman helmuth.markov@europarl.europa.eu
 Corien WORTMANN-KOOL Vice-Chairwoman
 corien.wortmann@europarl.europa.eu
 Ignasi GUARDANS CAMBÓ Vice-Chairman
 ignasi.guardans@europarl.europa.eu
 Godelieve QUISTHOUDT-ROWOHL Vice-Chairwoman 15 E 257, Rue
 Wiertz, B-1047 Brüssel Cristiana MUSCARDINI Vice-Chairwoman
 c.muscardini@tin.it

EU Human Rights

Hélène FLAUTRE Chairwoman
 http://www.flautre.net/spip.php?page=contact
 Richard HOWITT Vice-Chairman richard.howitt@europarl.europa.eu
 Patrick GAUBERT Vice-Chairman http://www.patrickgaubert.eu/
 Baroness Sarah LUDFORD Vice-Chairwoman
 sarah.ludford@europarl.europa.eu
 Józef PINIOR Vice-Chairman jozef.piniore@europarl.europa.eu
 Commonwealth Secretariat,
 Marlborough House, Pall Mall,
 London SW1Y 5HX, UK
 e.delbuey@commonwealth.int, cftc@commonwealth.int, j.ford@com-
 monwealth.int, M.Esipisu@commonwealth.int,
 info@commonwealth.int, cnis@commonwealth.int,
 senator_leahy@leahy.senate.gov



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால துவைமுடிவுக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax

Small Business Income Tax

Computerized Returns



S. Ganthiy

B.A. Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**

E.mail: ganthiy@rogers.com

A humanitarian catastrophe is unfolding in Sri Lanka

One state at war or Two states in Peace?

Recognize Tamil Eelam!

Canadians have a moral duty to stop Genocide in Sri Lanka

Don't Allow Crimes Against Humanity

Please Act Now!

Contact Prime Minister, MPs, Media, Policymakers,
Human Right Groups and Peace activists.

What to ask:

- * Immediate and permanent ceasefire in Sri Lanka.
- * Recognize the Tamil State.
- * Food and medical aid to reach the civilians.
- * Allow international NGOs and independent media into the affected areas.
- * Support the establishment of a UN monitoring mission in Sri Lanka.

மின்னஞ்சல் முகவரிகள்...

Canadian Foreign Office: faac@parl.gc.ca,

Canadian Prime Minister: pm@pm.gc.ca,

REUTER

ranga.srilal@reuters.com, simon.gardner@reuters.com, rahul.sharma@reuters.com,
KFrancis@ap.org, BMallawarachi@ap.org, letters@economist.com, EconomistAsia.Subs@quadrantsubs.com,
customerhelp@economist.com, customerhelp@economist.com, contactus@economistshop.com,
rights@economist.com, economist.subs@qss-uk.com, anushao@bloomberg.net,
ptighe@bloomberg.net,

UK BBC

Nigel.Chapman@bbc.co.uk, Roland.Buerk@bbc.co.uk, Dumeetha.Luthra@bbc.co.uk,
Ethirajan.Anbarasan@bbc.co.uk, Alan.Johnston@bbc.co.uk, canbarasan@yahoo.com,
BBC: newsonline@bbc.co.uk
Sky News: news@sky.co.uk
CNN: cnnlondon@turner.com
Channel 4: news@channel4.co.uk
ITV: News@itn.co.uk

Some Indian Media

letters@thehindu.co.in, av@vikatan.com, cmcell@tn.gov, dotcom@dinakaran.com, info@dinamani.com,
dinakaran@dinakaran.com, support@dt.co.in, thehindu@vsnl.com, ckharish@deccanherald.co.in,
vp@deccanherald.co.in, rajuvegesna@sifycorp.com, kumar_ym@sifycorp.com,
collector.tnvlr@nic.in, collector.tnvp@nic.in, collector.tnvr@nic.in, jv@vikatan.com,
aval@vikatan.com, chiefeditor@thinaboomi.com, chutti@vikatan.com,
gayatri.patgaonkar@timesgroup.com, deepa.prabhu@timesgroup.com, anita.swamy@timesgroup.com,
editor@expressindia.com, tedit@abpmail.com, feedback@ndtv.com, feedback@hindustantimes.com,
editor@deccanmail.com, ennangal@vikatan.com, pubonline@vikatan.com,
sakthi@vikatan.com, nav@vikatan.com, motor@vikatan.com, pasumai@vikatan.com, coordinator@dinamalar.in,
webmaster@dinamalar.in, ennangal@vikatan.com, pubonline@vikatan.com,
av@vikatan.com, aval@vikatan.com, chutti@vikatan.com, sakthi@vikatan.com,
nav@vikatan.com, motor@vikatan.com, pasumai@vikatan.com, ennangal@vikatan.com,
editor@vikatan.com.

**தமிழ்மொழிக்குச்
செம்மொழித் தகைமை**

உலகில் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள் உட்பட அண்ணளவாக 6,912 மொழிகள் இருக்கின்றனவாம். இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர். உலக வழக்கும் இலக்கிய வழக்கும் கொண்ட மொழிகள் 250 அளவில் இருக்கின்றன.

உலகளவில் இத்தனை மொழிகள் இருப்பதற்கு ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் வாழ்வதுதான்.

ஒவ்வொரு மொழிக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் அதற்கு அடிப்படையான பிற்தொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்களின், பல பண்பாடுகளின், பல திணை நிலங்களின் கூடல் ஆகும். மொழிகளை இருவகையாகப் பிரிக்கலாம்.

மனித இனம் நாகரிகம் அடையத் தொடங்கிய கால முதல் வளர்ந்து வரும் மொழி இயற்கை மொழி என அழைக்கப்படுகிறது.

ஒரு இனக் கூட்டத்தாரிடம் இருந்து பிரிந்து புதியதொரு இனக் கூட்டமாகப் பல்கிப் பெருகும் குழுகாயம் இயற்கை மொழிக் கூறுகளின் அடிப்படையுடன் புதிதாகக் குடியேறிய சூழலுக்கு ஏற்றவாறு புதிய ஒலிக்குறிகளை தங்கள் முதலாதையர்களின் மூல மொழியுடன் கலந்து பேசும் போது பிறப்பது செயற்கை மொழி ஆகும்.

இன்று நூற்றுக்கணக்கான மொழிகள் இயற்கை மொழிகளிலிருந்து (மூல மொழிகளிலிருந்து) கிளைத்துச் செயற்கை மொழித் தகைமையுடன் காணப்படுகின்றன. திராவிட இயற்கை மொழிக் குடும்பமும் அவற்றில் ஒன்று. உலகின் தொன்மையான மொழிக் குடும்பம் என்ற பெருமையை திராவிட மொழிக் குடும்பம் பெற்றுள்ளது.

திராவிட மொழிக் குடும்பத்தில் தாயாக இருப்பது தமிழ் மொழி. திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 22 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இலக்கியத் திறனுள்ள மொழிகள் இலக்கியத்திறன் இல்லா மொழிகள் என இருபிரிவுகள் உள்ளன.

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பவை இலக்கியத் திறன் பெற்றவை. இலக்கியத் திறன் இல்லாத உலக (பேச்சு) வழக்கில் பயன்பாட்டிலுள்ள திராவிடக் கிளை மொழிகள் கொலமி, பார்ஜி, நாயன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஓரயன், கோயா, போர்ரி முதலான மொழிகள் பலவும் வட



நக்கீரன்

தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

என்றுமுள்ள செந்தமிழ் - 23

மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது. பலூசிஸ்தானில் வாழும் வடதிராவிட மக்கள் பேசும் மொழி பிராகுயிம் (Brahui) என அழைக்கப்படுகிறது. தமிழகம், கன்னடம், ஆந்திரம் மற்றும் மலையாள நாடுகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும், மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியிலும் வாழ்ந்து வரும் பழங்குடித் திராவிடர்கள் தோட, கோத், படக, குடகு, துளு முதலான தமிழின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். இவற்றில் துளு மொழிக்குத் தற்போது வரிவடிவமும் இலக்கியங்கள் படைப்பாக்கமும் தொடங்கியுள்ளது.

இந்திய மொழிகளில் சமற்கிருத்திலிருந்து உருவாகாத இலக்கியப் பாரம்பரியம் கொண்ட ஒரே மொழி தமிழ் ஆகும்.

உலகளவில் சீனம், ஹிப்ரு, பாரசீகம் (பெர்சியன்) அரபு, இலத்தீன், கிரீக், சமற்கிருதம் முதலானவை செம்மொழித் தகுதியைப் பெற்றுள்ளன. இந்தியாவில் செம்மொழியாக சமற்கிருதம், அரபு, பாரசீக மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னையில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இயங்குகிறது. அதனை மாண்புமிகு மனிதவள அமைச்சர் அர்ச்சன் சிங் அவர்கள் திறந்து வைத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ் வளர்ந்தால்தான் அந்த மொழி பேசும் மக்கள் வளர்வார்கள், மக்கள் வளர்ந்தால் நாடு வளரும் நாடு வளர்ந்தால் நானிலம் செழிக்கும் எனக் குறிப்பிட்டார்.

ஒரு மொழியை செம்மொழியாகக் கொள்ளப்படுவதற்கு உரிய தகைமைகளை மொழியியல் அடிப்படையில் அறிஞர்கள் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்த்தப்பட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு காலங்கடந்தே செம்மொழித் தகைமை வழங்கப்பட்டுள்ளது. செம்மொழிக்கான தகைமைகள் பதினொன்று என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளன.

1. தொன்மை

தமிழ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகியல் வழக்கும் இலக்கிய வழக்கும் உடைய மொழியாகப் பேசியும் எழுதியும் படைத்தும் தாக்குள்ளே பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டுள்ளது. மேலும் உலகளாவிய அளவில் பரந்துபட்டு

வாழும் 7 கோடி தமிழர்களின் பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் படைப்பு மொழியாகவும் இருந்து வருகிறது.

2. தனித் தன்மை

தமிழ் தாயாக விளங்கி ஒன்று பல ஆயிரமும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா சீர் இளமை மாறாது நிலைபெற்று விளங்குவது இதன் தனித்தன்மையாகும்.

3. பொதுமைப் பண்பு

உலகின் எந்த இயற்கை மொழிக்கும் இல்லாத சிறப்புமிக்க இலக்கணக் கட்டமைப்புக் கொண்டது தமிழ் மொழி ஆகும். தமிழில் உள்ள மிகப் பழைய நூல் தொல்காப்பியம் ஆகும். இந்த நூலில் காணப்படும் இலக்கணப் பொதுமைப் பண்பு நெறிகள் இயற்கை மொழி அனைத்தும் பயனுறும் வகையில் அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும்.

4. நடு நிலைமை

தமிழின் இலக்கண விதி உன்னத நெறியுடனான பன்முகத் தன்மை கொண்டது. எனினும் இதன் இலக்கண விதிகள் வேறு எதனுடனும் சாராமல் தனித்தியங்கி நடுநிலையுடன் விளங்குகிறது.

5. தாய்மைத் தன்மை

தமிழ் எனும் மூல மொழி பல்வேறு தன்மையுள்ள மொழிக் குடும்பத்தில் முதலாய் ஏனையவற்றுக்குத் தொடக்கமாய் விளங்கும் தாய்மைப் பண்பு ஏனைய இயற்கை மொழிகளை விடச் சிறப்பானது.

6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவின் வெளிப்பாடு

தமிழின் சிறப்பே அதன் இலக்கிய வளங்கள் தாம். தமிழரின் அகத்திணைக் கோட்பாடும் புறத்திணைக் கோட்பாடும் அவர்களது முன்னோர்களின் பண்பாட்டின் வெளிப்பாடாகும். அகத்திணை புறத்திணை மட்டுமல்லாமல் மெய்யியல் கோட்பாடும், அறவழிக் கோட்பாடும் வேறெந்த இயற்கை மொழிப் படைப்பிலும் தமிழில் உள்ள அளவுக்கு இல்லை. இந்த இலக்கிய வளம் தமிழ்ப் புலவர் பெருமக்களின் அறிவுடைமைக்குச் சான்றாக இன்றளவும் திகழ்கிறது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித் தன்மை

உலகில் நிலவும் மொழிக் குடும்பங்களில் மூல மொழியாய்த் திகழும் மொழிகள் யாவும் வேர்ச் சொல்லாக்கத் திறன்

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

Tel: 416 412 3838

குறைவால் பிறமொழிகளின் கூறுகளை கடன் வாங்கியுள்ளன. தமிழ் புதிய துறை சார்ந்த சொற்களை எளிதாக உருவாக்கும் அளவுக்கு இலக்கண வளம் செறிந்தது. குமுகாயப் பண்பாட்டில் நிகழும் மாற்றங்களுக்கேற்ப தனித் தன்மையுடன் தனக்கேயுரிய இலக்கணச் செழுமையுடன் தமிழில் புதிய சொற்களை உருவாக்குதல் எளிது எனலாம். கணினித் துறை இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். பிறமொழிச் சொற்களின் பொருளுணர்ந்து தமிழில் கணியம், கணினி, கணிப்பொறி என ஆக்கம் செய்து பயன்படுத்தல் ஒன்றே தமிழின் பிறமொழி கலவாத் தனித்தன்மையை விளங்கிக் கொள்ளப் போதுமானதாகும்.

8. இலக்கிய வளம்

தமிழ் இனம் எனும் மக்களினத்தைத் தெளிவாக அறியக்கூடிய காலக் கண்ணாடியாக விளங்குவது தமிழில் உள்ள இலக்கியங்களே. இலக்கியங்கள் வழியாகத் தமிழரைப் பார்க்கும் போது தமிழ் நிலத்தில் ஓங்கி இருந்த பண்பாட்டை, குமுகாய, பொருளாதார, இயற்கைக் கோட்பாட்டுடன் இணைந்த தமிழரின் வாழ்வை, வளத்தை அறிய இயலும்.

சங்க கால தமிழ் இலக்கியம் அரசன், தலைவன், தெய்வம், அறவாழ்க்கை, அக வாழ்க்கை, புறவாழ்க்கை, வீரம், இயற்கை வளம், பழக்க வழக்கம், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை உள்ளது உள்ளவாறு படம்பிடித்துக் காட்டுகின்றன. அவற்றில் கையாளப்படும் மொழியின் ஓசை, எழுத்து, சொல், பொருள் போன்றவை இலக்கணக் கட்டமைப்புடன் படைக்கப்பட்டுள்ளது.

சங்க காலம் தொடங்கி 16 ஆம் நூற்றாண்டு வரை செய்யுள் நடையிலேயே தமிழ் இலக்கியப் படைப்புகள் நிகழ்ந்துள்ளன. இவை தூது, பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு, உலா, பல்சந்தம் என வடிவு பெற்றன. அயிரோப்பியர் வருகைக்குப் பின்னரே உரைநடை எனும் புதிய நடை தமிழில் இடம் பெற்றது. ஆறுமுகநாவலர் தொடங்கி நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியார், திரு.வி.க. வரை பலர் உரை நடை இலக்கியம் வளர வித்திட்டனர். மேலைநாட்டு இலக்கியங்களை ஒத்த புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனத் தமிழிலக்கியம் உரைநடைத் தோற்றம் பெற்றது.

இது போலவே மரபு நடைச் செய்யுள் வடிவிலிருந்து புதுக்கவிதை எனும் வடிவுடனும் தமிழ்க் கவிதை படைக்கப்பட்டன. புதுக்கவிதைக்கு மகாகவி பாரதியாரே வித்திட்டார்.

இன்று தமிழ் கற்பனை இலக்கியத்துடன் நின்று விடாமல் அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த படைப்புகளும் தோற்றம் பெற்றுள்ளன. படைப்பின் எந்த உறுப்பாக இருப்பினும் அதற்கேற்ற சொல்வளமும், பொருள்வளமும் தமிழில் உண்டு.

9. உயர் சிந்தனை

இலக்கியத்தில் உயர் சிந்தனை என்பது அது எத்தகைய படைப்பாக விளங்கிடினும் மக்கள் குமுகாயத்திற்குக் பயன் விளைவிப்பதாக விளங்க வேண்டும். இந்த அடிப்படைதான் தமிழ் இலக்கியங்களின் கருப் பொருளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியங்கள் எத்தகைய காலத்தவையாக இருப்பினும் அவை மானுடம் போற்றும் உயர் சிந்தனைகளின் வார்ப்பாக ஒளிர்வதைக் காணலாம். சங்க இலக்கியங்களில் பாடுபொருளாக விளங்கும் அகத்திணையும், புறத்திணையும், அறவியலும் தமிழர் வாழ்வுடன் இணைந்த உயர் சிந்தனை மரபுக்கு எடுத்துக்காட்டாகும்.

10. கலை இலக்கிய தனித் தன்மை வெளிப்பாடு

தமிழ் இலக்கியங்களில் திகழும் கலை நயம் தனித் தன்மை பெற்றது. ஏழைப்புவரான சத்திமுத்தாப் புலவர் அக்காலத்தில் பாடிப்பரிசு பெறும் வண்ணம் ஓர் ஊருக்குச் சென்றார். அது பணிக்காலம் என்பதால் மேலாடை இல்லாத புலவர் குளிர் தாங்காமல் ஊர்ப் புறத்தே இருந்த குட்டிச் சுவர் அருகில் நடு நடுங்கியவாறு இருந்தார். அச்சமயம் இரைதேடப் பறந்து கொண்டிருந்த நாரையொன்றைப் பார்த்த சத்திமுத்தாப் புலவரின் சிந்தனை தமது மனைவி பால் சென்றது. அவர் பாடலை உரக்கக் கூறிய போது அந்த வழியாக இரவுக் காவலுக்கு மாறுவேடத்தில் வந்த அவ்வூர் அரசன் குட்டிச் சுவருகே ஒரு பாடல் ஒலிப்பதைக் கண்டு கூர்மையாக அதைக் கேட்டான்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயு நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வட திசைக்கு ஏகு வீராயின்
எம்முர்ச் சத்திமுத்த வாவிழுட் டங்கி
நனைசுவர்க் கூறைகளை குரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலே தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழையானனைக் கண்டனும் எனுமே.

மறைந்து இருந்து பாடலைக் கேட்டுச் சுவைத்த அரசன் அவறறியாமல் தன் மேலாடையை அவர் மேல் போர்த்துமாறு வீசி விட்டு உடனிருந்த காவலரிடம் புலவரை அரண்மனைக்கு அழைத்து வர ஆணையிட்டுச் சென்றான்.



எஸ். காந்தி
எழுதும்

32

வெள்ளிப் பணம் - டாலர்

2008ம் ஆண்டுக்கான வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்யும் காலம் முடிவடைந்து விட்டது. இதனைச் செய்யாதவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரைக்கும் வருமானவரி பற்றி சிந்திக்காமல் இருந்துவிட்டு, வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்பவரிடம் சென்று கூடிய வரிக்கழிவினைப் பெற்றுத் தர முடியுமா எனக் கேட்பவர்கள்தான் கூடுதலாக காணப்படுகின்றார்கள். இவர்கள் வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்யபவர்தான் தமக்கு சாதகமான முறையில் வருமானவரி பூர்த்தி செய்யபடவேண்டும் என மறைமுகமாக கேட்பது போல் இருக்கும்.

ஆனால் இப்படியானவர்கள் தாம் எப்படியான நடவடிக்கைகளை முன் ஏற்பாடாகச் செய்ய வேண்டும், வருமான வரியில் கூடிய பணத்தினை மீள்பெறுவதற்கு எப்படியான நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும் என்பதினை இவர்கள் தங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தவறி விடுகின்றனர்.

எனவேதான் 2009ம் ஆண்டு வருமானவரித் திட்டமிடலை ஒவ்வொருவரும் மேற்கொள்ளவேண்டும். இது ஒரு அவசியமானதும் அதிக பலன்களை உங்களுக்குத் தருவதாக அமையும்.

பொதுவாகவே ஒவ்வொருவரும் தாம் இவ்வருடம் மொத்த வருமானம் எவ்வளவாக இருக்கப்போகின்றது என்பதனைக் கணக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்கின்ற போது வருட முடிவுக்கு முன்னர் வருமானவரி பூர்த்தி செய்பவரிடம் ஆலோசனைகளைக் கேட்டு RRSP, மற்றும் பிள்ளைகளின் பராமரிப்புச் செலவு, போன்ற பல விடயங்களைப்பற்றி ஆலோசனைகளைப் பெறமுடியும்.

இதுமாதிரமன்றி ஒவ்வொருவருக்கு வேறுபட்ட முறையிலான வாழ்க்கைமுறை, குடும்ப அமைப்பு, வருமானம் பெறும் வழிமுறைகள் என்பவற்றினை கவனத்தில் கொண்டு ஆலோசனைகளைப் பெற்று சட்ட முறையிலான கூடிய வரியை மீள்ப பெறமுடியும். உதாரணத்துக்கு, சொந்தமான சிறு தொழில் செய்பவர்களுக்கும், ஒரு நிறுவனத்தில் வாராந்த முறையில் சம்பளம் பெறுவருக்கும் வேறுபட்ட முறையிலான வரிக்கழிவுகள் உண்டு.

இதேபோன்று குடும்ப அமைப்பு முறையில் ஒருவர் தனி நபராக இருப்பார். இன்னொருவர் திருமணமாகிக் குடும்பத்துடன் இருப்பார். இன்னும் சிலர் இரண்டு முன்று பிள்ளைகளுடன் இருப்பார்கள். இப்படியாகப் பல்வேறு குடும்ப அமைப்பில் இருக்கும் போது வரிவிலக்குகளும் வேறுபட்டு அமையும்.

சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் 18 வயதினைப் பூர்த்தி செய்தாலும் அவர்கள் வருமானம் உழைக்காத நிலையிலும் வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்தல் நன்மை பயக்கும் என்பதினை அறிவதில்லை.

இன்னும் சில பல்கலைக்கழத்தில்/கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தாம் பகுதிநேர வேலைக்கு செல்லாவிட்டாலும் தாம் செலுத்தும் கல்விக் கட்டணத்தினை சரியாக பதிவு செய்யவேண்டும் என்பதற்காக வருமானவரிப் பத்திரம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதினை உணர்வதில்லை. அது மாதிரமன்றி வருமானம் கூடிய தமது பெற்றோருக்குக் கூடிய வருமான வரிக்கழினை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதினை அறியாதவர்களும் உள்ளனர்.

வருமானவரி நேரகாலத்துடன் பூர்த்தி செய்து அனுப்புவது GST பணம், பிள்ளைகளுக்கான (Child Tax Benefit) கொடுப்பனவு என்பவற்றை ஒழுங்காகப் பெற்றுக் கொள்ளவும். குடும்ப உறுவுகளைக் கண்டாவுக்கு வரவழைப்பதற்கான ஸ்பொன்சர் செய்பவர்களுக்கும் அவசியமானதாகும்.

திட்டமிட்ட முறையிலான எந்த செயற்பாடும் புத்திசாலித்தனமான செயற்பாடாக இருக்கும். நிதித் திட்டமிடல் செயற்பாட்டின் கருவியாக பயன்படுகின்றது. எனவே, மேற்சொல்லப்பட்ட விடயங்களில் சிலவற்றையோ அல்லது பலவற்றையோ தெரிந்தவர்களும் இருக்கலாம். புரியாதவர்களும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் இது எமது சமூகத்துக்கு ஒரு ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.



Professional Truck Training Centre

Classes A, B, C, D, & Z
Instructors available in
English and Tamil

Approved as a Private
Career College
under the Private Career
College Act.

- * Fully Licensed Qualified Instructors
- * Professional Training Facility
- * Special Facilities for EI and Social Assistance Recipients
- * One on One in truck



கனரக வாகனங்களுக்கான
சாரதி அனுமதிப் பத்திரம்.

589 Middlefield Road, Unit: 11
Scarborough, ON. M1V 4Y6

Business: 416 299 9638
Cell: 416 771 8041
Fax: 416 609 9814

email: jaystruck@bellnet.ca
www.jaystrucktrainig.ca

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம் SRI GANESHA DURGA HINDU TEMPLE OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா பூஷணம்'
சிவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்துமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive
Mississauga, ON. L5S 1L6
TEL: 905-405-0011 / 905-501-0011
www. sriganeshadurga.com

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File

confidential
friendly and
fast service

Phone


416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)



ஈர விழிகளுடன் இருபத்து ஆண்டுகள்!



செல்வன் எஸ். தி. அகிலன்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர் தலைவன்
விளையாட்டு வீரன்; கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவன்

தனயனாக
05. 05. 1970

தந்தைக்காக
10. 05. 1989

இரட்சகனாக வந்த இராட்சதன்
இராஜீவ் காந்தியின் இராணுவத்தாலும்
அதற்குத் துணைபோன துரோகக் கும்பலாலும்
பத்திரிகைச் சுதந்திரத்துக்காகப் போராடிய
தந்தைக்காக பாதிவழியில் பறிக்கப்பட்ட இளவல்.

காந்தக் கண்களிட்ட
கவிவரியாய் நீவளர்ந்து
நெடுநல் இளைஞனென
நீமலர்ந்த வேளையிலே
சுடுகண்ணாய் இதயமது
தொட்டிலிட்ட காலையிலே
இந்தியக் கொடிய
எரிசாதிப் பிசாசுகளால்
குருத்தேநீ வீழ்ந்த
குருதியின்னும் பெருகுதடா!
இருபத்து ஆண்டுகளாய் உனை
இழந்த பின்னும் எரியுதடா!
உன்னிதயம் போலே
ஒளிமுகத்து மதிபோலே
அன்னைத் திருமண்ணில்
அகிலா நீயிருப்பாய்!

அம்மா, அப்பா
குடும்ப உறவினர்கள், நண்பர்கள்
416 920 9250

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

ஆலய சன்னிதானங்களில்

கனடா ரிசமன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் ரிசமன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி மூன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செவ்வாய்க்-கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபலமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவியுள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவிஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காபரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேனிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் கவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட



ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

**Sabesan's
Choice!**



விருது பெற்ற
தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம்
மற்றும் நிலக் கம்பளம்
பொருத்தும் வேலைகளில்
தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை
தொடர்பு கொண்டால்
பலன் புரியும்!

416 605 1990

அதிபர் பிரயாணம்...

அவரது தந்தை மற்றும் முதல் தர்மகர்த்தாக்கள் ஆகியோர் பெயர்களில் இல்லங்கள் இருந்தன. பாடசாலையின் பழைய மாணவர்களையே பிரதம விருந்தினர்களாக அழைப்பது என ஆசிரியர்களின் அனுசரணையுடன் தீர்மானம் எடுத்தோம்.

விளையாட்டுப் போட்டியில் இல்லங்களை அழகு படுத்தலுக்கான போட்டியும் ஒரு அம்சமாகும். அதற்கெனத் தனியான பரிசு உள்ளது. ஆகவே விளையாட்டுப் போட்டிக்கு முதல் நாள் உயர்தர வகுப்பு மாணவர்கள் இரவு இரவாக அங்கே நின்று அலங்கரிப்பார்கள். பாடசாலையில் எனது முதல் விளையாட்டுப் போட்டி அனுபவம். சாவகச்சேரிப் பக்கம் போய் நிறையவே அலம்பல் வெட்டி வந்து அலங்கரிப்பார்கள். நான் இரவு 12 மணிவரை பாடசாலையில் நின்றேன். பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம் ஒழுங்காக நடக்க வேண்டும் எனக் கூறிய பின்னர் வீடு சென்று விட்டேன். மறுநாள் விளையாட்டுப் போட்டி. நான் காலை பாடசாலைக்கு வந்த போது அருகு வீட்டுக்கார் வந்து என்னைச் சந்தித்தார். "ஐயா இராத்திரி நீங்கள் போன பின்னர் சில பெடியன்கள் பழைய மாணவர்கள் சிலருடன் சேர்ந்து குடித்துவிட்டுப் பெரிய அட்டகாசம்" என்றார். நான் கொதித்துவிட்டேன். யார் யார் எனக் கூறமுடியுமா என்றேன். அவர் சில மாணவர்களின் பெயர்களைக் கூறினார். குறித்துக் கொண்டேன். அத்தனை பேர்களுடைய சுயவிபரக் கோவைகளையும் எடுத்து என் மேசையில் வைத்தேன். திரு. மண்டலேஸ்வரன் கோவைகளை ஒழுங்குபடுத்திய முறை மிகச் சலபமாக அவற்றினை எடுக்க உதவியது. விளையாட்டுப் போட்டி மிகவும் அழகாக நடந்து முடிந்தது. திங்கட்கிழமை எனது உருத்திர தான்லவத்தினை அத்தனை மாணவர்களும் அனுபவரீதியாகக் கண்டனர். எனது அடியின் அகோரத்தால் பல மாணவர்கள் எனது அறையையே அசத்தம் செய்துவிட்டனர். அடித்ததோடு மாத்திரமல்லாமல் அத்தனை மாணவர்களையும் பாடசாலை வரவேண்டாமென வீட்டிற்கும் அனுப்பி விட்டேன். ஆனால் பெற்றோர்கள் விடுவார்களா? 'ஐயா நீங்கள் இவங்களைக் கொன்றாலும் கொல்லங்கள்; ஆனால் பள்ளிக்கூடத்தைவிட்டு மாத்திரம் நிற்பாட்டி விடாதீர்கள்' எனக் காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்கள். எச்சரிக்கையுடன் மீண்டும் எடுத்தேன். பின்னர் நடந்த எந்த விளையாட்டுப் போட்டியிலும் பிரச்சனை இருந்ததில்லை.

புதிய கல்வித் திட்டம் புகுந்தது: 1970 ஆம் ஆண்டு சேகுவெரா இயக்கம் ஸ்ரீமாவோ அரசினை திக்குமுக்காட வைத்தது யாவரும் அறிந்ததே. அந்த இயக்கத்தினரின் புரட்சியில் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலோர் இளைஞர்கள் எனக் கண்ட அரசு நாட்டினது கல்வித் திட்டம் தான இளைஞர்களினது எழுச்சிக்குக் காரணமெனக் கருதியது. உடனடியாக பல்கலைக்கழகப் பேராசிரியரும் சமசமாஜக்கட்சிப் பிரமுகருமான் கலாநிதி ஒஸ்மண்ட் ஜெயரத்தினாவிடம் கல்விப் புனரமைப்பு சம்பந்தமான அறிக்கை ஒன்றினைத் தயாரித்துத் தருமாறு பணித்தது. அவரது சிபார்சின் பெயரில் எழுந்ததே தேசியமுறை கல்வித்திட்டம்.பாடவிதானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதுடன் அரசுப் பரீட்சைகளுக்கான பெயர்களுமே மாற்றப் பட்டன. சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சைக்குப் (Senior School Certificate- S.S.C) பதிலாக தேசிய கல்விச் சான்றிதழ் பரீட்சை (National Certificate of Education - N.C.E) இடம்பெற்றது. பல்கலைக்கழகப் புகுமுக்கப் பரீட்சைக்கும் உயர்தர தேசியக் கல்விச் சான்றிதழ் பரீட்சை (Higher National Certificate of Education- H.N.C.E) எனப் பெயரிடப் பட்டது. பாடவிதானத்தில் நிறையவே மாற்றங்கள் செய்யப்பட்டன. வழமையாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் பாடங்களான ஆங்கிலம், சமயம் தாய்மொழி, கணிதம், பொதுவிஞ்ஞானம், சமூகக்கல்வி, உடற்கல்வியும் உடநலமும், சமயம் என்ற ஏழு பாடங்களுடன் கேத்திரகணிதப் பொறிமுறை வரைதல் மற்றும் நடனம், வரைதல், சங்கீதம் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று கட்டாயமாகக் கற்க வேண்டும். இவை ஒன்பது பாடங்களுடன் இரண்டு தொழில் முன்னிலைப்பாடங்கள் (பின்னர் தொழிற் பாடங்கள் எனவும் பெயர் பெற்றன) கற்க வேண்டும். மரவேலை, மனையியில், விவசாயம், உலோக வேலை போன்ற பாடங்கள் தொழில் முன்னிலைப் பாடம் -1ல் போதிக்கப்பட்டன. தொழில் முன்னிலைப் பாடம் -2ஆக அந்தத்தப் பிராந்தியத்திலே மக்கள் செய்யும் தொழில்களில் ஏதாயினும் ஒன்று போதிக்கப்படலாம் என அரசாங்கம் அனுமதித்தது. இதன் காரணமாக மீன் வளர்த்தல், கயிறு வேலை, பன்ன வேலை போன்ற பல்வேறு பாடங்களை பாடசாலைகளில் கற்பித்தனர். இந்தப் புதிய கல்வித் திட்டம் மாணவரின் முழுமையான ஆழுமை வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்றுது என்பதனை மறுப்பதற்கில்லை. கற்பிப்பதற்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறையே இத்திட்டத்தின் தோல்விக்குக் காரணமாயிற்று. இரண்டு தொழில் முன்னிலைப் பாடங்கள் போதிக்கப்பட்டமை கிராமத்து மாணவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. N.C.E பரீட்சை முதல் தடவையாக வந்த போது யாழ் நகரப் பாடசாலைப் பிள்ளைகள் பலர் தொழில் முன்னிலைப் பாடங்களினால் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக யாழ்ப்பாண அதிபர்கள் சங்கம் உடனடியாகக் கூட்டம் கூடி கல்வித் திணைக்களத்திற்கு ஒரு மகஜர் அனுப்பவேண்டி வந்தது.

தொழில் முன்னிலைப்பாட மதிப்பீடு தொடர்ச்சியாகக் கற்பிக்கின்ற ஆசிரியர்களால் செய்யப்பட்டு மாணவர்களுடைய பரீட்சை விண்கப்பத்துடன் இணைக்கப் படவேண்டும். எவ்விதம் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதற்கான முன் வரைபு ஒன்றினை கல்வி அமைச்சு தந்திருந்தது. அதனைக் கொண்டு நான் இரண்டு பதிவேடுகள் உருவாக்கினேன். சன்னாகம் திருமகள் அச்சகத்தினரைக் கொண்டு அதனை அச்சேற்றினேன். பெரும்பாலான யாழ்ப்பாணப் பாடசாலைகள் அவர்களிடமிருந்து பிரதிகள் பெற்று உபயோகித்தன.

S.L.F.P அரசினால் கல்வித்திட்ட மாற்றம் கொண்டு வரப்பட்டாலும் U.N.P ஆட்சிக்கு வந்த போதுதான் N.C.E பரீட்சை முதல் முதலாக நடந்தது என்பது வேடிக்கை. ஆகவே அவர்கள் படிப்படியாக அக்கல்வித் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டனர்.

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578
416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139
email

s.kanapathypillai@cefi.ca

ஆஸ்மாவும் அலர்ஜியும்

டாக்டர் எம்.கே. முருகானந்தன்

"எக்ஸிமாவைக் குணப்படுத்தினால் ஆஸ்மா வருமாம். என்றபடியால் கடும் மருந்து தாராதையுங்கோ." என்றாள் எக்ஸிமாவுடன் அல்லாடும் அந்தப் பெண்மணி. அவள் மட்டுமல்ல பெரும்பாலான மக்கள் அவ்வாறுதான் நம்புகிறார்கள். அது உண்மைதானா?

இல்லை. தவறான கருத்தென்றே நான் கருதுகிறேன். ஆனால் பெரும்பாலானவர்கள் ஏன் அவ்வாறு கருதுகிறார்கள்? காரணம் உண்டு.

ஆஸ்மா, எக்ஸிமா, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுக்கடி போன்ற பல நோய்களுக்கான அடிப்படைக் காரணம் ஒவ்வாமைதான். அதாவது அலர்ஜி (Allergy) எனவே மேலே கூறிய அறிகுறிகள் யாவும் ஒருவருக்கே ஒருங்கே வரக்கூடும். அல்லது ஒன்று மட்டும் தொடர்ந்து தொல்லை கொடுக்கக் கூடும். அல்லது மாறி மாறி வரவும் கூடும். உதாரணமாக ஒருவருக்கு ஆஸ்மா தொல்லை தொடர்ந்து இருக்கக் கூடும். அல்லது ஆஸ்மாவும் எக்ஸிமாவும் சேர்ந்து வரக் கூடும். அல்லது ஒன்று மாற மற்றது வரவும் கூடும். எனவே ஒன்றைக் குணப்படுத்தினால்தான் மற்றது வரும் என்பது தவறான கருத்தாகும்.

அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை ஒவ்வாமைப் பொருட்கள் (Allergens) என்பார்கள். அது உடலில் எங்கு தொடர்புறுகிறதோ அங்கு அழற்சியை ஏற்படுத்தும் அங்கு நோய் வரும். எந்தப் பொருளுக்கு உடலின் எந்தப் பாகத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே நோய். உதாரணமாக ஒருவருக்கு பூக்களின் மகரந்தத்திற்கு ஒவ்வாமை எனில் அவர் சுவாசிக்கும் போது நாசிவழியாக உட்செல்லும் போது நாசி அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். அதே நேரம் சுவாசத் தொகுதியின் உட்பகுதியை அடையும்போது இருமல், இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதேபோல தூசிப்பூச்சி, கரப்பொத்தான் எச்சம், நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களின் முடி ஆகியவையும் ஏற்படுத்தலாம். இவை சுவாசத் தொகுதியில் ஏற்படும் ஒவ்வாமையாகும்.


இறப்பர் செருப்பு, ஓட்டுப் பொட்டு போன்றவை ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அழற்சியை ஏற்படுத்தும். இது எக்ஸிமாவாக வெளிப்படும். முடி நிறமூட்டிகள் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. சிலவேளைகளில் அது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தலாம். அதாவது ஒரே பொருள் வெவ்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

அவ்வாறேனில் அலர்ஜிக்கான மருந்து எடுப்பதன் மூலம் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்த முடியுமா? அலர்ஜிக்கான சில சிகிச்சைகள் ஆஸ்மாவைக் கட்டுப்படுத்தக் கூடும். எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை என அறிந்து அதற்கு உடலை பழக்கப்படுத்தும் ஊசி மருந்துகள் (immunotherapy) அத்தகையவையே. ஆயினும் மிகவும் பயனுள்ள சிகிச்சை எனச் சொல்ல முடியாது. ஆயினும் ஒருவர் தனக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருளைக் கண்டறிய முடிந்தால், அதனை தவிர்ப்பதன் மூலம் ஆஸ்மாவைத் தடுக்க முடியும். ஆஸ்மா, எக்ஸிமா, அலர்ஜி ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய நோய்கள் எனில் ஒரே மருந்து இவை யாவற்றிற்கும் பயன்படுமா? சில மருந்துகள் அவ்வாறு பயன்படும். உதாரணமாக கோர்ட்டிகோ ஸ்டீராயிட் (corticosteroids) மருந்துகளைக் குறிப்பிடலாம். ஆயினும் அவை ஒரே விதமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தும்மல், மூக்கால் ஓடுதல், மூக்கடைப்பு ஆகியவற்றிற்கு அவை (Nasal spray) ஆகப் பயன்படுத்தப்படும். ஆஸ்மாவிற்ரு இன்ஹேலர் (Inhaler) ஆகவும், எக்ஸிமாவிற்ரு ஓயின்மென்ட் (Ointment) ஆகப் பயன்படுத்தப்படும்.

மோன்டிலியுகாஸ்ட் (Montelukast) போன்ற மருந்துகள் ஆஸ்மா அலர்ஜி ஆகிய இரண்டிற்கும் பயன்படும். இருந்தபோதும் வென்டோலின், பிரிக்கானில் போன்ற சுவாசக் குழாய்களை விரிவிக்கும் மருந்துகள் (Bronchodilator) ஆஸ்மாவிற்ருே பயன்படும்.

யாருக்கு ஆஸ்மா வருவதற்கான வாய்ப்பு அதிகம்? பரம்பரையில் அலர்ஜி நோயுள்ளவர்களுக்கு அதிகமாகும். அதே போல தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் அதிகமாக உள்ளவர்களுக்கும் அதிகமாகும்.

ஆயினும் பெரும்பாலான ஆஸ்மாவுக்கு காரணம் அலர்ஜி ஆயினும், எல்லா ஆஸ்மாவும் ஒவ்வாமையால் ஏற்படுவதல்ல. உடற்பயிற்சியின் போது தோன்றும் ஆஸ்மா (exercise - induced asthma) தடிமன், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் போது தோன்றும் ஆஸ்மா, இரப்பையில் உள்ள அசிட் மேலெழுந்து வருவதால் (GERD) ஏற்படுவது, தானாகவே ஏற்படும் (intrinsic) வகைகளும் உண்டென்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்



DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



SCARBOROUGH

3852 Finch Ave. East,
Suite 204 & 303
Scarborough, ON.
Tel: 416 292 7004

MISSISSAUGA

3025 Hurontario St.,
Unit 102
Mississauga, ON
Tel: 905 270 7844

ஸ்ரீமக்ளரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய மிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333


628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்